


# பாரத



# புதுச்

உற்றிவரும்  
இலக்கியப் பணிக்கு  
எமது வாழ்த்துக்கள்

கல்கிசன் ஸ்  
147, ஸ்ராண்லி வீதி,  
யாழ்ப்பாணம்.

தொலைபேசி: 23711  
தந்தி: ஸ்ரீராம்

புதுச்சளிற்காக  
அமைத்ததும்  
தொகுத்ததும்

—அ. ரவி

'புதுச்' 7

ஏப்பிரல் - மே 1983

'ஸ்லவரி விலா,  
சிறுவிளான், இளவாலை,  
இலங்கை

'ஒரு நாள் வரும்  
எழுதுகோல் நிற்கும்  
கைகள் ஆயுதம் ஏந்தும்  
இலக்கியம் இயல்பாகவே  
யுத்தத்திற்கு ஓட்டுச் செல்லும்'

சென்ற வருடத்தின் இறுதிப்பகுதி சில முக்கிய நிகழ்ச்சிகளை நிறைவேற்றிய காலமாகி றது. ஒக்ரோபர் 20இல் நடைபெற்ற ஜனத்திபதி தேர்தலும், டிசெம்பர் 22இல் நடைபெற்ற சர்வஜனவாக்கெடுப்பும் இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாகின்றன. இந்நாட்டின் தலைவிதியை ஒரு தனிமனிதன் தீர்மானிக்கப்போகிற அதிகாரத்தைக் கொடுத்ததாகிறது. முழுமையான நாட்டையே இது அதிகம்பாதிக்கப் போவது. ஆயின், தமிழ்த் தேசிய இனத்தின் பாதிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

ஒக்ரோபர் 20ஆம் திகதி ஜனத்திபதி தேர்தல் நடைபெற்ற போது சுலபமாக திரு. J. R. ஜெயவர்த்தன வடக்கு, மீழக்கு மாகாணத்தில் படுதோல்விகளுடு முழுமையான ஸ்ரீலங்கா

வில் வெற்றி கண்டார். 'சுகல நிறைவேற்று அதிகாரமிக்கனும் கொண்ட' ஜனத்திபதிபதவி அவர்தலையில் ஒட்டுக்கொண்டது. பிறகு டிசெம்பர் 22இல் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் வெற்றி இன்னும் ஆறு வருடங்கள் காலத்திற்கு இதே அரசாங்க காலத்தின் பதவியை உறுதிப்படுத்துகிறது.

இனிவரும் காலங்களில் பிரச்சினைகள் கூர்மையடைந்து கொண்டுவரும் என்பது முதலிருக்க இயலாதபடி சுகல மனிதனும் அரசியலீ நேரிக்க வேண்டும் என்பது முதலாய்க்கூறும் கைகட்டி, வாய் பொதுத் திறந்து முடியும்? (இங்கு சொல்ல வந்தது மனிதர்களை மாத்திரமே. நக்குகின்ற நாய்களை அல்ல). இனித் தொடரப் போகிற ஆட்சிக் காலங்களில், முன்னர் நடைபெற்ற போரா சமாதானமா பேசு, 1979இல் 9இனாரூர் படுகொளை; 77, 81 இனக்கவரம், 77, 81 யாழ்ந்தர் எரிந்தமை, 81 அம்பாறை அடக்குமுறை இத்யாதி போன்று பட்டிய

விட்டு உதாரணிக்கத் தேவை யில்லை; இனிமேல் எல்லாம் நாக்காகவும், சுமுகமாகவும் நடந்தேறும் என்று சொல்லிக் கொள்ளலாம்.

இதே காலகட்டங்களில் உள்ள மிகவும் கொடுரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பதுபற்றி நாம் என்ன அதிகம் சொல்லப் போகிறோம்? இதை எழுதிய நாங்கள், வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள் யாவுருக்கும் உயிருக்கு, உடமைக்கு உத்தரவாதம் உண்டா? கைது களும், கொடுமைகளும், சித்திர வழைகளும், துன்புறுத்தல்களும் மிகவும் மலிவனமாகிப் போய் விட்டது. எங்கள் குருமார் துன்புறுத்தப்படுகின்றனர். எங்களது சுக்கலைஞர்கள் அவுமதிக்கப்படுகின்றனர். எங்களது தோழர் எங்களது தோழர்

வள் சித்திரவதைக்குள்ளாகிறோர்கள். நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இது போன்ற காலகட்டங்களில் நாம் இலக்கியத்தை மாத்திரம் நேசித்துக்கொண்டிருக்க முடியுமா? இலக்கியம் என்பதுகூட இரண்டாம் பட்சமாகிறது; நாங்களிலிரும்பியோ. விரும்பா மலோ பிரச்சினைகளின் கூர்மை யில் அமைப்புரீதியான செயற் பாடுகள் வற்புறுத்தப்படுகிறது; தனி மனிதன் ஏற்றப்போராட்டத்திலும் வெற்றிகண்டதில்லை. கருத்துரீதியான தெளிவுள்ள அமைப்பைக் கட்டியெழுப்புவதி லும், அதன் முன்னியில் நின்று வேலை செய்வதிலுமே எங்கள் விடுதலை தங்கிடுவது என்பதை கொல்ல வேண்டியிருக்கிறது;

— புதுக்கள்

## சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராகரிப்பது தொடர்பாக

தேசிய கண் இலக்கியப் பேரவை, யாழ்நாடுக அரங்கக் கல்லூரி, அளவெட்டி ஞாயிறு படைப்பாளிகள் வட்டம், அலை இலக்கிய வட்டம், புதுச்சை, மேகம் சஞ்சிகைக் குழு, இளவாலை நாடக மன்றம், புங்குடு தீவு இலக்கிய வட்டம், யாழ் சமூக விஞ்ஞானக்கல்வி வட்டம் ஆகிய ஒன்பது அமைப்புகளும் கூட்டாக சாகித்திய மண்ண

லைப் பரிசுகளை நிராகரிப்பது தொடரிபாக ஒருமித்த செயற் பாட்டில் நம்பிக்கை வைத்து குரல் எழுப்பியிருப்பது இங்கு கவனத்திற்குரியது. தேசிய இனப்பிரச்சினைகளின் முரண் பாடுகள் கூர்மையடைந்துவரும் காலகட்டத்தில் இது பற்றிய கருத்துகள் இங்கு முன்வகுக்கப்படுகின்றன.

இவ்வாரை இக்காலகட்டத்திலும் சில அறிப் சாலைகளுக்காக பெருந் தேசிய இனவாத அரசின் கால்களை கேவலமாக 'நாடு'கின்ற சனச் செயல்கள் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் வெட்கத்துக்குரிய செயல். அது மாத்திரமானால் இப்பக்கோந்தி கள் ஒன்பது அமைப்புக்களின் கோரிக்கைகளை உதாசீனப் படுத்தி, இக்கோரிக்கைகள் தோல்வியடைந்து விட்டது என்று பறைசாற்றிக்கொண்டு திரிவதன் அர்த்தம் புரியவில்லை. S. L. F. P. ஆட்சிக் காலத்தில் அருளம்பலம், துரையப்பா போன்றேருக்கும் U. N. P. ஆட்சிக்காலத்தில் யோசேந்திரா துரைசாமி, ராஜத் ரை, தொண்டமான் போன்றேருக்கும் கூஜா தாக்குவதற்கு என்ன அர்த்தம் என்று நாங்கள் சொல்லி கொண்டிருக்கத் தேவையில்லை; இவர்களை தமிழ்மக்கள் இனம் காண்பது மிகவும் அவசியமான தொன்று என்று கூறிக் கொண்டு, இவ்வொலி பது அமைப்புக்களின் கூட்டான அறிக்கை கீழே தரப்படுகிறது.

இந்த அரசாங்கம் பதவி/வந்த பிற்பாடு முன்னெடுப்போதையும் விட தேசிய இடைக்கு முறைகள் கூர்மையடைந்துள்ளன. 1977இலிருந்து இன்றுவரை தமிழ்பேசும் மக்கள் மேல் பதைத்வகள் பேரினவாதக்கவரங்களும் அரச பயங்கரவாதமும் கட்டில்திது வீடப்பட்டுள்ளன, தமிழ்த் தேசிய இனத்தின் கலைசாரத்தையே

திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகளாக யாழ் நாலைம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பிரபலமான பல புத்தகக்கூடங்கள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப்பொறுப்பானவர்கள் இனங் காணப்பட்டபோதும் சாதாரண குறிச் சியல் சட்டங்களை கவேலும் ஆவர்கள் விசாரணை செய்யப்படவில்லை. பதிலாக அரசு தமிழ்மக்கள் மீது சர்வதேசமன்னிப்புச் சபை, சர்வதேசநிதி ஜினைக்கும் போன்றவற்றால் மனிதாபி மானமற்றது எனக் குறிம் சாட்டப்பட்ட பயங்கரவாதச் தடைச் சட்டத்தைச் சுமத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மதகுருமார் மருத்துவர், விரிவுரையாளர், கலைஞர், இன்னாருகள் போன்றேருர் நீண்ட நாடகாக நீதி விசாரணையற்று இராணுவ முகாம்களில் வைத்துத் துன்புறுத்தப்படுகிறார்கள்.

இன்று பாடசாலை பல்கலைக் கழக மாணவர்கள், பொதுமக்கள்போன்ற பல்வேறு மட்டங்களிலுள்ளார் அரசின் சர்வாதி கார நடைமுறைகளுக்கும், யங்கரவாதத் தடைச் சட்டத்

நிகும் பலவழிகளில் எதிர்பாடு தெரிவித்து வருகிறார்கள். இந்திலியில் நூல் வெளியீட்டாளரும், பல்கலைக்கழக விரிவரையாளருமான மு. நித்தியானந்தன் அவர்களும் சிறந்த நாடகச் கலைஞர் நிர்மலா அவர்களும் இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டு வருவதையிட்டு தமிழ்

எழுத்தாளர்கள்— என்ன கூர்க்க என்கிய நாம் எதிர்ப்புக்குரலை எழுப்ப வேண்டியது எமது தார்மீகக் கடமையாகும்.

1976இலிருந்து வழக்கப் படாமலிருந்து வந்த தமிழ் எழுத்தாளர்களுக்கான சாகித் திய மண்டலப் பரிசுகள் இப்போது, 1977 இலிருந்து நான்கு வருடங்களுக்கு மொத்தமாக வழக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இராணு வழகரமில் அடைக்கப்பட்டிருக்கும் மு. நிதியானந்தனின் 'வைகறை' வெளியீடுகளான 'நாமிருக்கும் நாடே', 'ஒரு கூடைக் கொழுந்து' எனும் இருநாடிகளுக்கும் சாகித்திய மண்டலப் பரிசுகளுக்குத் தேரில் செய்யப் பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது. இச் சந்தர்ப்பத்தில், இப்பரிசுகளையிட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஒன்றிணைந்து இப்பரிசுகளை நிராகரிக்கக் கோருவதன் மூலம் எமது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

பரிசுத் தொகையில் தமிழ் எழுத்தாளர்களுக்குக் காட்டப் படும் பாரபட்சம், தமிழ் எழுத்தாளர்களுக்குரிய பரிசுகளின்

காலதாமதம், சிங்கள மொழி யைப் போலவ்வாத, குறித்த சில துறைகளுக்கு மட்டுமே தமிழில் பரிசுகள் வழங்கப்படுது போன்ற விஷயங்களைவு லாம், தமிழ்க்கலாசாரத்தின் மீதான அரசின் உதாசினப் போக்கையே காட்டுகின்றன.

அங்மையில் சிங்கள கிணி மாக் கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டபோது சிறந்த இசையமைப்பாளராகத் தேரில் பெற்ற 'பிரேமசிறி ஹேமதாச' அப்பரிசை நிராகரித்தமை, எனது எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது.

சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராகரிப்பது, தமிழ் எழுத்தாளர்களின் வலுவான எதிர்ப்பினை உடனடியாகக் காட்டுவதாய் அமையுமென்பதால், பரிசுபெற்ற அனைத்து எழுத்தாளர்களையும் பரிசுகளை நிராகரிக்கும் படியும், இக்கோரிக்கையோடு ஒத்த கருத்துடைய இலக்கிய அமைப்புக்கள், சிறுசஞ்சிகைகள், கலைஞர் குழுக்கள் இக்கோரிக்கையை ஒடிடி தமது பகுதி கலைஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் படியும், பத்திரிகைகளில் வெளிப்படுத்தும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி; நூயிறு படைப்பாளிகள் வட்டம், 'நீழல்', அளவெட்டி வடக்கு, அளவெட்டி

## சிறையில் இருக்கும் ஒரு தென்னுபிரிக்கக் கவிஞர்

சிறைக் கைதிகளுக்குரிய சரிவதேசக் கவிதைப் பரிசை 1981ஆம் ஆண்டில் பெற்ற கவிஞர் பிரேய்றின் பிறைற்றன்பாக், இவைற்றித் தென்னுபிரிக்க அரசின் சிறைக்குன் 'யங்கவாத' குற்றச் சாட்டுகளின் பேரால் ஒன்பது ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டவர்கள்.

வெள்ளையர்வாத ஒருவர் என்று தென்னுபிரிக்க அரசாங்கருதப்படும் வியட்னும் பெண்டிருத்தியைத் திருமணம் புரிந்த தற்காக சொந்த நாட்டினுள் பிரவேசிக்கத் தடைவிதிக்கப்பட்டவர்.

தென்னுபிரிக்கரான இவருடைய கவிதைகள் 1964இல் வெளிவந்தபோது அவற்றின் மொழிச் செழுமை, சொல்லாட்சி உருவங்கள் போன்றன அநேக விமர்சகர்களை ஈர்த்தது. தாய்நாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட உள்ளதமான பரிசுகளைப் பெறாக்குட்டாதுதிரும்புமிடயாதிருந்தார்.

1975இல் ஒரு போலிக் கடவுச் சிட்டு மூலம் நாட்டிற்குள் பிரவேசித்தார். முன்று வாரத்தினி பின் நாட்டை விட்டு வெளியேறுகையில் விமானத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். ஆபிரிக்க தேசிய கொங்கிரஸின் அமைப்பு வேலைகளில் வெள்ளையர்களையும் அணி திரட்டினார் என்ற குற்றச் சாட்டுகளின் மீதம். புரட்சி நடவடிக்கைக் குழுக்கள் அமைத்தார்

என்ற குற்றச்சாட்டின் மீதும் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப் படாமலே பலமாதங்கள் முகாம் களில் அடைத்து வைக்கப்பட்டார்.

பின்னர் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளின் மீது விசாரணை நடைபெற்றது. பொலிஸாரும், அரசும் எதிர் வழக்காடினால் மரண தண்டனை வழங்கப்படும் என இவருக்கு எச்சரித்தனர்.

சுற்றில் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அப்பீல் செய்யும் அருமதியும் மறுக்கப்பட்டது. சிறையிலிருக்கும்போது மறுபடியும் நீதிமன்றத்துக்கு 1977இல் கொண்டு வரப்பட்டார். இம்முறை புதிய குற்றங்கள் அவர்மீது சமத்தப்பட்டன. இம்முறை அவர் எதிர்த்து வழக்காடினார். குற்றச் சாட்டுகள் 'நிருப்பக்கப்படவில்லை.

தாய்நாட்டின் மீதான நேசம், தனதுமக்கள், தன்னுடைய மொழி மீதான காதல் எல்லாம்சேர்ந்து அவரைத் தென்னுபிரிக்காவின் அபிமான புதல் வராக்கியுள்ளன.

அவருடைய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று 'இறப்பும் சொற் கணப் போலவே வெள்ளை' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இது தென்னுபிரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இக்கேள்விதை இடம் பெறுகிறது.

## கொலைகாரர்களுக்கு ஒரு கைதியின் கடிதம்

இந்த இருண்ட குகைக்குள்  
நான்கு சுவரிகளின் மூலைக்குள்  
நான் இறக்க விரும்பவில்லை...

குரிய உதயத்தின் இளங்கதிர்கள்  
மலைகளின் அடிவாரத்தில், உச்சியில்  
பரவுகின்ற இடத்தில்.....  
வெளிளி நாவுகளைப் போல்  
உண்ணத்தில் பிரகாகிக்கிற  
மனற பரப்பினிடையே.....

நீலம் நீலமாய் நீருகின்ற சமுத்திரத்தில்  
அழிந்து போகின்ற ஒரு கப்பக போல,  
நீலம் நீலமாய் நீருகின்ற வானிடையே  
நீந்துகின்ற நிலவிக்  
தன்னேளி பரவுகின்ற இடத்தில்.....  
பாலைவனத்தில்,  
பெரு வெளியில்.....  
வைகறைப் பொழுதின்  
நன்மையை நோக்கிய  
எனது இதயத்துடன்,

நான்—  
நாக்கிலிடப்படுவதையே விரும்புகிறேன்;  
கொலைகாரனே!  
இப்பொழுது எனக்குச் சொல்...!

எமது செயல் ஒரு சாபக்கெடு ஆவதற்குமுன்,  
சாவின் நாவுகளுக்கு மட்டுமே  
நாம் இரையாவதற்கு முன்  
நீ இப்பொழுது கூட  
இந்த வேண்டுகோளை விடுக்கலாம்...!

மூலம் :  
பிரெய்றுன் பிரெய்றுன்பாக.  
தமிழில்:  
க. ஆதவன்.

## மலையக மக்களின் பிரச்சினை

சர்த்சந்திரன்

இலங்கையின் மலைப்பகுதி  
யில் உள்ள பெரும் தோட்டங்  
களில் தொழிலாளர்களாக  
வாழும் தமிழ் மக்களையே மலை  
யக மக்களென அழைக்கிறோம்.  
இவர்களில் பலர் கொழும்பு  
போன்ற நகரங்களுக்கும் வேறு  
பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்  
தாலும் இவர்கள் சமூக, கலாச்  
சார, மொழி ஒருமைப்பாட்டால்  
மலையக மக்களில் ஒரு  
பகுதியினராகவே தம்மை இனக்  
காட்டுகின்றனர். கொழும்பில்  
வாழும் ஞானம் மற்றும் பெரும்  
இந்திய முதலாளிகள் தம்மை  
இவர்களுடன் இனம் காட்டுவ  
தில்லை. நாழும் இவர்களை  
மலையக மக்களில் ஒரு பகுதி  
யினராகக் கருத முடியாது.  
மலையக மக்களின் பிரச்சனை  
இன்று மிகவும் சிக்கலான  
பிரச்சனையாக உருவெடுத்  
துள்ளது. எமது பொருளாதாரத்  
தின் பெரும்பகுதியை ஈட்டித்  
தரும் (1) நாம் தினமும் அருந்  
தும் தேனீருக்கான தேயிலையை  
உருவாக்கும் இம்மக்களைப் பற்றி  
நம்மில் எத்தனேபேர் சிந்திக்  
கின்றோம்? கடந்த காலங்களில்  
நவீன அடிமைகளாய் வாழ்ந்த  
இம்மக்களைப்பற்றி தமிழ், சிங்கள  
பாராளுமன்ற அரசியல்வாதிகள்  
அக்கறைப்பட்டதே கிடையாது;

மலையக மக்களிடையே  
ஒருவான தலைவர்கள் இவர்களை வைத்துப் பிழைப்புநடத்தி இருக்களே தவிர ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தில்லை. மலையக மக்களின் பிரச்சனையின் தோற்றுப்பாட்டையும் அது வளர்ந்து வந்த வரலாற்று, சமூக, பொருளாதார காரணிகளையும் ஆராய்வது அத்தியாவசியமானது. இப்பிரச்சனையை முழுமையாக இச்சிறு கட்டுரையில் ஆராய முடியாதென்றும் சில அடிப்படைப் பிரச்சனைகளை முன் வைப்பதுடன் மேலும் ஆக்க பூர்வமான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடத்த வழியைத் திறந்து விடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மலையக மக்களின் வருகையும் அதன் தாக்கங்களும்

இலங்கைக்கு பிரிட்டிசார் வருகைத்தந்தவுடன் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். எமது பொருளாதாரத்தை தமது தேவைக் கேற்ப மாற்றினர். எமது நீர்ப்பாசன முறைகள் அழிக்கப்பட்டன அல்லது வெளிக்கப்பட்டாமல் விடப்பட்டன. மலையகத்தில் கண்டிய நிலப் பிரபுக்கள் விவசாயிகளின்

நிலைகள் பறிக்கப்பட்டு மலைகள் அல்ல காடுகளும் அழிக்கப்பட்டு பெருந்தோட்டப் பயிர்க்கெய்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அந்த காலத்தில் தமிழ்நாட்டின் தென்மாவட்ட க்களில் நிலைய வறட்சியான குழி நிலையைப் பாவித்து அடிக்கருந்து தோட்டங்களிற்கு கூலித்தொழிலாளர்களை கொண்டு வந்தனர்; அகிளாலத்தில் தமிழ்நாட்டில் நிலைய சாதிமுறையைத் தமக்கு சாதகமாகப் பயணபடுத்தினர்; உயர்ச்சாதியினரைக் கங்காணியாக நியமித்து அவர்களே ஆட்களைச் சேர்த்து வந்தனர். ஆரம்பத்தில் விதிகள், புகையிரதப்பாதைகள் அமைப்பதற்கும், பின் காடுகளை அழித்து தோட்டங்கள் உருவாக்கவும் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்பயணபடுத்தப்பட்டனர். இவர்கள் நவீன அடிமைகளாக தோட்டங்களில் வைக்கப்பட்டனர். மற்றைய ஆஸ்ததொழிலாளருக்கு உரிய உரிமையான தொழில் சுதந்திரமில்லை, தமது உழைப்பு சக்தியை விரும்பிய இடத்தில் சுதந்திரமாக விற்கும் உரிமைகூட இருக்கவில்லை ஒரு தோட்டத்திலிருந்து இன்னெரு தோட்டத்திற்கு நிர்வாகத்தின் அனுமதியின் றிப்போகமுடியாது. சிங்கள கிராமங்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டனர். பிரிடிஷார் இங்குள்ள மக்களைக் கூலிக்கமர்த்த தாது இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்த தன் காரணங்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. இங்குள்ள மக்கள் குறைந்த கூலிக்கு வேலைகெய்யது தயாராக இருக்கவில்லை.
2. உள்ளர் மக்களின் சுதந்திர வேட்கை.

3. இவர்களைக் கொண்டு வருவதன் மூலம் இன்களுக்கிடையில் குரோாத்தத்தை உருவாக்கி தமக்குச் சாதகமாகப் பயணபடுத்துகிறது.

பிரிடிஷார் பல தேசிய இனங்களையும் வலுக்கட்டாயமாக ஒரு நிர்வாகத்தில் இரண்டது பின் பிரித்தாரும் நந்திரத்தையும் கையாண்டனர்: ஆரம்பத்தில் 1830ஆம் ஆண்டளவில் தோட்டப் பயிர்க்கெய்கை ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் கோப்பித் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்டனர்; கோப்பிச் செய்கை எதிர்பார்த்த வருவாயைத் தராததால் கோப்பிச் செய்கை கைவிடப்பட்டது; தேவீலை, நப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன: கோப்பிப்பயிர்க்கெய்கைகாலத்தில் சில மாதங்களில்மட்டும் தொழிலாளர்வந்து பின் திரும்பி செல்லும் போக்கிருந்தது. தேவீலை, நப்பர் செய்கை ஆரம்பமானவுடன் பெருப்பான்மையோர் நிறந்தரமாகவே தகுகி விட்டனர். 1860ஆம் ஆண்டளவிலிருந்து தேவீலை, நப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. தோட்டத் தொழிலாளர்து பெருமளவான வருகை 1930ஆம் ஆண்டு

வரைக்கும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்தே தோட்டத் தொழிலாளர்கள் சிங்கள மக்களிடம் சிங்களத்தலைவர்களால் ஊட்டப்பட்டன: இவர்கள் வந்ததனாலேயே சிங்கள விவசாயிகளுக்கு நிலப்பிரச்சினை ஏற்பட்டதாகப் புகட்டப்பட்டது. மேலும் தோட்டங்களுடன் கிராமங்கள் தொடர்புபட முடியாமல் தோட்டநிர்வாகம் வைவத்திருந்த தனுடி ஒரு வரையொருவர் புரியவோ தமது பொதுப் பிரச்சனைக்காக இன்னது போராட்வோ முடியாத நிலை நிலவிவந்தது. இவர்களிடம் போராட்டக் குணும்சம் மறைந்திருந்ததையாரும் மறக்க முடியாது; ஆலைத்தொழிலாளர்களைப்போல முன்னேறிய உற்பத்திச்சாதனங்களுடன் உறவில்லாமை, நிலப்பிரபுத்துவத்தை உடைத்து வராமல் ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி உறவு என்பனகாரணமாக இவர்கள் நகரிப்புற பாட்டாளிகளின் அனுபவ அரசியல் உணர்வுபெற்று முன்னணி பாத்திரம் வகிக்க முடியவில்லை. சில போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1939ஆம் ஆண்டு ஹங்கூராங்காத்தவில் உள்ள முன்னோயா தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முதன்முதலாக கோவிந்தன் என்னும் தொழிலாளி வீரமரணம் எய்தினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான உணர்வுகளைத்

தொழிலாளர்கள் தலைவர்களும் கொண்டிருந்தனர். முதலாவது அரசாங்க சபையில் (1931க்குபின்) பெரும் தொழிலாளர் தலைவர் எனச் சொல்லப்படும் ஏ.ஏ. குணசிங்கா போன்றேரி தோட்டத் தொழிலாளருக்கு எதிரான குரலெழுப்பினர். தமிழ்மை சோஷலில் வாதிகளாகக் காட்டிய சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த N. M. பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் அரசாங்க சபையில் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கச்சௌக்காக இன்னது போராட்வோ முடியாத நிலை நிலவிவந்தது. இவர்களிடம் போராட்டக் குணும்சம் மறைந்திருந்ததையாரும் மறக்க முடியாது; ஆலைத்தொழிலாளர்களைப்போல முன்னேறிய உற்பத்திச்சாதனங்களுடன் உறவில்லாமை, நிலப்பிரபுத்துவத்தை உடைத்து வராமல் ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி உறவு என்பனகாரணமாக இவர்கள் நகரிப்புற பாட்டாளிகளின் அனுபவ அரசியல் உணர்வுபெற்று முன்னணி பாத்திரம் வகிக்க முடியவில்லை. சில போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1947 பாராஞ்சனர்த்து தேர்தலில் 7 பிரதி நிதிகள் மலையக மக்களிலிருந்து தெரிவாயினர். அத்தோடு மலையக மக்கள் இடதுசாரிகளை ஆதரித்து - அவர்களது வெற்றிக்கு உதவினர். அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில் இலங்கரத்தினாவுக்கு ஆதரவு நடை வெற்றி பெறச் செய்த

ஏர்: இவையாவும் சேர்ந்து D. S. சௌநாயக்காவை விறிப்படைய வைத்தது என்றும் இவர்கள் இடதுசாரிகளுடன் நிற்பார்கள் என்பதைப் புரிந்து, சுதந்திரம் கிடைத்தவுடன் 1948இல் முதல் செய்த வேலை பிரஜா உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இவர்களது பிரஜா உரிமையை இல்லாத செய்தார். D. S இன் இந் நடவடிக்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் தனிப்பெறும் தமிழ் தலைவரான ஜி. ஜி. அவர்கள். ம. என் உம் ஜி. ஜி. உம் தமது வர்க்க நலவில் ஒன்றி சென்றதில் வியப்பொன்றும் இல்லை. ஏற்கனவே தோட்டப் ரிருப்பாக வாக்கத்திலும், தோட்டப் பாடசாலை ஆசிரியர்களாகவும் இருந்த யாழ்ப்பாணத்தவர் நடந்து கொள்ளும் மோசமான போக்கினால் யாழ்ப்பாண எதிர்ப்பு தோட்டத் தொழிலாளரிடையே இருந்தது. ஜி. ஜி. யின் இத்தரோகத்தையும் யாழ்ப்பாண எதிர்ப்பை மேலும் அதிக மாக்கியது. ஜி. ஜி. யின் இந்நடவடிக்கையை எதிர்த்தே தமிழ்க் காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழரசுக்கட்சியை செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்றேர் உருவாக்கினாலும் தோட்டத் தொழிலாளரை அணி திரட்டிப் போராட்டிலிலே தமிழரசுக்கட்சி தமிழ்தேவிய, குட்டி முதலாளிகளின் நலனையே ஆரம்பத்தில் பிரதிபலித்தது; தோட்டத் தொழிலாளரின் நலவில் தேவிய, அட்டி, முதலாளிகளின் நலன் தங்கியிருக்காததும், தம

மரக்கட்சி பாராளுமன்றக் கட்சி ஆகையாக தோட்டத் தொழிலாளருக்கு வாக்கின்மையாலும், தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி அக்கறைப்படவேயில்லை, தொண்டமான் 1948இல் பிரஜா உரிமைச் சட்டத்திற் கெதிராக ஒருநாள் ஹர்த்தாலுடன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். பின் தொண்டமான் தோட்டத் தொழிலாளரைக் காட்டிக் கொடுத்து நியமன எம். பி. பதவிக்கும் மந்திரிப் பதவிக்கும் மு: என். பி. யுடன் சங்கமமானார்: இடதுசாரிக் கட்சிகளான L. S. S; P., C; P. ஆசிரியவை கூட வாக்கு இல்லாத இவர்களைத் திரும்பிப்பார்க்க வில்லை. மற்றும் இடதுசாரிகள் பறரும் பராமுகமாயிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினர் 1971 கிளர்ச்சிக்கு முன்பு மிகவும் கீழ்த்தரமான முறையில் இவர்களுக் கெதிராகப் பிரசாரம் செய்தனர்.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் முன்னேட்டியான தயாரிப்பு வகுப்புகள் ஐந்தில் இரண்டாவது வகுப்பு முழுவதும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற பொருளில் பிரதானமாக மக்கத் தொழிலாளர்களுக்கெதிராகவு, பொதுவாகத் தமிழ்மக்களுக்கு விரோதமானதாக வரும் இருந்தது;

## மலையக தொழிற்சங்கம் களின் நடவடிக்கைகள்

இலங்கை தொழிலாளர்களுக்கான ஆரம்பத்தில் பெரிய சங்கமாக இருந்ததுடைய இந்திய சார்புத்தன்மை பிறபோக்கு தலைமை காரணமாக தொழிலாளர்கள் சிந்திக்கும் ஆற்றலிழந்து தொழிற்சங்க செற்றுக்கூள்ளேயே இருந்தார்கள். இப்பிறபோக்குத் தலைமை சிங்களத் தொழிலாளர்களுக்குத் தோட்டத் தொழிலாளரைக் காட்டிக் கொடுத்து நியமன எம். பி. பதவிக்கும் மந்திரிப் பதவிக்கும் மு: என். பி. யுடன் சங்கமமானார்: இடதுசாரிக் கட்சிகள் தொழிலாளரைக் காட்டிக் கொடுத்து நியமன எம். பி. பதவிக்கும் மந்திரிப் பதவிக்கும் மு: என். பி. யுடன் சங்கமமானார்: இடதுசாரிக் கட்சிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கான சங்கமாக இணைய முடியாதவாறு தடுத்தே வைத்திருந்தது; பின் அர் உருவான அளிஸ், வெள்ளையன் போன்றேரின் சங்கங்களும் தொழில் தகராறுகள் போன்ற சிறு பிரசி சிளைகளுக்கான தொழிற் சங்க நடவடிக்கை என்ற எல்லைக் கோட்டிற்கு அப்பால் செல்லவில்லை. சமசமாஜுக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சிகளினால் உருவாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களான தொழிற் சங்கங்களும் தொழிற்சங்கம் வாதத்திலேயே முழுக்கினார். 1965ஆம் ஆண்டிற்குப் பின் உருவாக்கப்பட்ட சன்முகதாசனின் தலைமையிலான செங்கொடித்சங்கம் ஓரளவு தொழிலாளர்களை அரசியல் மயப்படுத்தினர். இவர்கள் பாராளுமன்றப் பாநூலில் செல்லாதத்தன்மை இப்படிக்கெட்சுவது சாத்தியமாயிற்று. செங்கொடித்சங்கத் தொழிலாளர்கள் பல தோட்டங்களில் தலைமையின் வழிகாட்டினிறேயே பல போராட்டங்கள் நடத்தினார். மட்டும் பரை, கிஞக்கலை, நங்கலை ஆகிய

பகுதிகளில் போராட்டங்கள் நடத்தினார். கிஞக்கலை போராட்டத்தில் இரு தொழிலாளர்துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியரகினரை இவ்வழைப்புக் கூடதொடர்ந்து முன்செலிக் முடியாத போயிற்று: இதற்கான காரணங்கள்;

1: மலையகமக்களின் யதார்த்த நிலைமையை உணராத வறட்டு மார்க்ஸிய பார்வை.

2: தோட்டத் தொழிலாளரே புரட்சியின் முதன்மை சக்தி எனும் தவருண கண்ணேட்டம் (இவர்கள் முக்கியமான சக்தி முதன்மை சக்தியின்று)

3: தொழிற் சங்கத் தலைமையின் துரைத்தனம்:

இன்னொரு தவருண போக்கும் மலையகத்தில் இருந்த சில அதிதிவிர சக்திகளால் முன் வைக்கப்பட்டது: தொழிற்சங்க வேலையே திரிபுவாத வேலை எனவே தொழிற்சங்கங்களை முறிருக்க நிராகரிக்க வேண்டும் என்பதே இத்தவருண கண்ணேட்டம் இந்தியாவிலுள்ள சில அதிதிவிரவாதிகளிடமிருந்து இவர்களுக்குக் கிடைத்தது: 1971 ஏப்ரல் கிளர்ச்சியைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் பயம் காஞ்சைமாக வும் சுல்லாபம் கருதியும் அரசியலர்தால் சுங்கம், தொழிற்சங்கத்தின் சுயாதினம் எனும் தவருண கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் செங்கொடிச் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் கூட சில துரைமார்களின் வியாபார நிறுவனங்களாக மாறியுள்ளன;

## ஒப்பந்தங்கள்

இந்நாட்டில் காலத்திற்கு காலம் பல ஒப்பந்தங்கள் பொருட்களை விற்பது வாங்குவது போல் செய்யப்பட்டன ஆயினும் நாடற்றவர் பிரச்சனை தீர்ந்தபாடிலே. முதலில் இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு 1 லட்சத்து 35ஆயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்கப் பட்டது. பின்னர் 1954ஆம் ஆண்டு நேரு-கொத்தலாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. நாடற்றவர் பிரச்சனையைத் தீர்க்க என்னி ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு செய்யப்பட்டது இது மக்களினுடைய எந்த விருப்பு வெறுப்பையும் கணக்கிலொத்து இரு நாடற்றவர் பிரச்சனையை வெற்று கூடியிருப்பினும் இதுவரைக் கும் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் நாடற்றவர் பிரச்சனை தீராத ஒரு பிரச்சனையாகவே யுள்ளது. இவ்வொப்பந்தங்கள் எழுதிய காலத்தில் குறிப்பாக ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் எழுதிய பொழுது சில வறட்டு வாதிகள் இரு முதலாளித்துவ அரசுகளுக்கும் இவ்வொப்பந்தம் எழுதும் அருகாக யில்லை; இதுபற்றி நாம் அக்கறைப்படத் தேவையில்லை சோஷலிஸம் வந்த பின்தான் இவையெல்லாம் தீர்க்கப்படும் என்று பிதற்றினர். அன்றைய அரசில் ஒட்டிக்கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தனர். அன்று இவ்வொப்பந்தத்தை ஆதரித்த பலரும் இன்று பாவமன்னிப்புக்காக இவ்வொப்பந்தத்திற்

வும் இந்திராவும் எஞ்சிய 1 $\frac{1}{2}$  லட்சம் பேருக்கான ஒப்பந்தம் செய்தார்கள். 75 ஆயிரம் பேரை இலங்கையும் 75 ஆயிரம் பேரை இந்தியாவும் ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. மொத்தமாக 3 லட்சம் பேருடன் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களும் இலங்கையில் குடியிருமை பெறத் தகுதியுள்ளவர்கள். அனால் இலங்கையரசு 7 பேர் இந்தியா சென்று 4 பேருக்குத்தான் பிரஜா உரிமை வழங்குகிறது எப்படியிருப்பினும் இதுவரைக் கும் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் நாடற்றவர் பிரச்சனை தீராத ஒரு பிரச்சனையாகவே யுள்ளது. இவ்வொப்பந்தங்கள் எழுதிய காலத்தில் குறிப்பாக ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் எழுதிய பொழுது சில வறட்டு வாதிகள் இரு முதலாளித்துவ அரசுகளுக்கும் இவ்வொப்பந்தம் எழுதும் அருகாக யில்லை; இதுபற்றி நாம் அக்கறைப்படத் தேவையில்லை சோஷலிஸம் வந்த பின்தான் இவையெல்லாம் தீர்க்கப்படும் என்று பிதற்றினர். அன்றைய அரசில் ஒட்டிக்கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தனர். அன்று இவ்வொப்பந்தத்தை ஆதரித்த பலரும் இன்று பாவமன்னிப்புக்காக இவ்வொப்பந்தத்திற்

கெதிராகக் கூச்சலிலுவது வேடிக்கையானது. காலங்கடந்து ரத்துச் செய்யும்படி தோட்டதில் அர்த்தமில்லை. விரும்பியோர் இங்கு வாழவும் விரும்பியோர் இந்தியா செல்லவும் வழிவகுக்கும் நிலைமையே நியாயமானது. ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறையிலுள்ள இவ்வேளை யில் இங்கு இருக்கப்போகும் கூட்டணியின் தலைவர் பதவியும் பெற்று சில காலத்திலேயே அவை யெல்லாவற்றையும் ஒரு புறம் வைத்து விட்டு ஜெசூருடன் கூட்டுசேர்ந்து மந்திரிப் பதவியும் பெற்றுத் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்தார். தொண்டமான் அரசுடன் சேர்ந்திருந்தும் கூட இவ்வரசு பதவிக்குவந்து சில நாட்களில் 1977 ஒகஸ்டில் இன்கிளாந்திரத்தில் தோட்டத்தொழிலாளர் காட்டுமிராண்டித் தண்மாகத் தாக்கப்பட்டனர்; கொலை, கொள்ளை, கற்பறிப்புகள், தீவைப்பு என்பன நடைபெற்றன, பலர் உயிருடன் கொழுத்தப் பட்டனர். 1977 வடுக்கள் அழிய முன்னரே மீண்டும் 1981இல் மீண்டும் 1977 போன்ற கொடுமைகள் தொண்டமானுடன் ஒன்றுகவிருக்கும் அதே மந்திரிமாரின் வழி காட்டலில் நடந்தன. இவ்வரசு நட்சா எனப்படும் கிராம வில்தரிப்பு மூலம் தொழிலாளரைப் படிப்படியாகத் தோட்டங்களை விட்டு அப்புறப்படுத்தத் திட்டம் தீடியுள்ளது; இவற்றை நோக்கும் போது தொண்டமான் தனது வர்க்க நலன் கருதி அரசுடன்

**தோட்டமுதலாளி தொண்டமானின் தோட்டங்களும் தேசியமயமாக்கப்பட்டது. தொண்டமான் சென்ற அரசாங்கம் பதவியிலிருந்த போது வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்ற தமிழ்சூழ கோரிக்கையை அங்கீரித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியும் பெற்று சில காலத்திலேயே அவை யெல்லாவற்றையும் ஒரு புறம் வைத்து விட்டு ஜெசூருடன் கூட்டுசேர்ந்து மந்திரிப் பதவியும் பெற்றுத் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்தார். தொண்டமான் அரசுடன் சேர்ந்திருந்தும் கூட இவ்வரசு பதவிக்குவந்து சில நாட்களில் 1977 ஒகஸ்டில் இன்கிளாந்திரத்தில் தோட்டத்தொழிலாளர் காட்டுமிராண்டித் தண்மாகத் தாக்கப்பட்டனர்; கொலை, கொள்ளை, கற்பறிப்புகள், தீவைப்பு என்பன நடைபெற்றன, பலர் உயிருடன் கொழுத்தப் பட்டனர். 1977 வடுக்கள் அழிய முன்னரே மீண்டும் 1981இல் மீண்டும் 1977 போன்ற கொடுமைகள் தொண்டமானுடன் ஒன்றுகவிருக்கும் அதே மந்திரிமாரின் வழி காட்டலில் நடந்தன. இவ்வரசு நட்சா எனப்படும் கிராம வில்தரிப்பு மூலம் தொழிலாளரைப் படிப்படியாகத் தோட்டங்களை விட்டு அப்புறப்படுத்தத் திட்டம் தீடியுள்ளது; இவற்றை நோக்கும் போது தொண்டமான் தனது வர்க்க நலன் கருதி அரசுடன்**

இன்னதிருப்பது வியப்புக்குரிய தலை. 1977க்கு தமிழ் ஈழக் கோரிக்கையை உரக்கக்கூடிய கூட்டணி, மணியக் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கு இரகசிய திட்டம் இருப்பதாகச் சொல்லியது. 1977ஒகஸ்ட் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு வடகிழக்கு நோக்கி வந்த அகதிகளைப் பாதுகாக்க வாழ வழிவருக்கத் திராணியற்று கூட்டணியினர் கூக்கிட்டனர். சில சமூக சேவை நிறுவனங்களே இவர்களைக் குடியேற்றியுள்ளன. இவ்விதம் சமூக சேவை நிறுவனங்களின் உதவியுடனும் தன் விசினசயாகவும் இது வரைக்கும் கூட்டசம் பேரவையில் வடகிழக்கு பகுதிகளில் வந்து குடியேற யுள்ளனர். இவ்விதம் குடியேற்றிய வடகிழக்கில் பாரம்பரிய மாக வாழ்ந்த மக்களுக்கும் இடையில் இன்னமும் சமூக, பொருளாதார, கலாசார வேறு பாடுகள் காரணமாக சில வேறு பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. காலப்போக்கில் அவை படிப்படியாக மங்கி மறையும்.

இன்று மலையகத்தில் மூன்று வகையான ஸ்தாபனங்கள் மக்களிடையே வேலைசெய்கின்றன. (1) தொழிற்சங்கங்கள் (2) சில சமூக சேவைஸ்தாபனங்கள் (3) மலையகமக்களின் தனித்துவமான பிரச்சினைகளின் நிமித்தம் உருவான வெகுஜன ஸ்தாபனங்கள்.

தொழிற்சங்கங்கள் யாவும் இன்று வெறும் சீர்திருத்த ஸ்தாபனங்களாகவும் வெறும்

சந்தாபிடிக்கும் வியாபார நிறுவனங்களாகவும் மாறியுள்ளன. சமூகசேவை ஸ்தாபனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக சில சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இவைகள் சிலவற்றின் நடவடிக்கைகள் சந்தேகத்திற் குறியவைகளும் உள்ளன; மக்களைச் சரியான வழியில் சிந்தித்து பிரச்சினைகளுக்கான தீர்வுக்காகப் போராடவிடாது தடுப்புதான் நோக்கம் என சந்தேகிக்கத் தோன்றுகிறது. பெருமளவு வெளிநாட்டு நிதி இவற்றிற்குக் கிடைக்கிறது.

வெகுஜன ஸ்தாபனங்களை நோக்கின் அவை மலையகத்தில் உள்ள சில படித்த இளைஞர்களினால் உருவாக்கப்பட்டன. மலையகத்தில் இப்போது தான் படித்தவர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது. எல்லா இடங்களிலும் ஆரம்பத்தில் குட்டி பூர்ணவாவர்களை தான் விழிப்புணர்ச்சி பெறும் மலையக மக்களுக்கான தனியான ஸ்தாபனம் உருவாவது சரியானதும் தேவையானதும் கூட. இவ்வியக்கங்கள் இன்னமும் படித்த சில இளைஞர்களை விட்டு மக்களிடம் செல்லவில்லை இல் வியக்கங்களில் குட்டி பூர்ணவா சிந்தனையிலிருந்து விடுபட்ட ஊழியர்கள் உருவாகாமை தான் இவர்களால் மக்களிடம் செல்ல முடியாத நிலைக்கான காரணமாகும். இவற்றிற் சில மலையக மக்களை தனியான தேசிய இனம் (Nation) எனும் கருத்தை மூன்வத்துள்ளனர்.

இதற்கு எதிராக தமிழ் மக்களிடையே உள்ள சில இயக்கங்கள் எல்லாத் தமிழ் பேசும் மக்களையும் சௌர்த்து (மலையகமக்கள், முனிலிமக்கள், இனங்கைத்தமிழர்) ஒரே தேசியஇனம் (Nation) என முன்வைக்கின்றனர். இதனை ஈழவர் எனவும் அழைக்கின்றனர். இவ்விரண்டு கருத்துக்களையும் தெளிவாகப் பார்ப்போம்.

மலையக மக்களைத் தனியான தேசிய இனம் என்று சொல்பவர்களில் பல நோக்குடையவர் உள்ளனர். ஒரு சாரார் தேசிய இனம் என்பது என்ன என்பதில் தெளிவின்றிச் சிறுபான்மையினங்கள் யாவும் தேசிய இனம் என்று கருதுகின்றனர். இன்னெனும் சாரார் மணியக மக்களை தேசிய இனம் என்று சொல்வது அவர்களது அந்தஸ்தைக் கூட்டும் என்ற தவறுச் சிந்தனையிலும் மலையக மக்களிடையே தமது தனித்துவமான தலைமையை உருவாக்கவும் வேண்டி இந்த கோஅத்தை முன் வைக்கின்றனர். மலையக மக்களைத் தனித் தேசிய இனம் என்று அங்கிகரிக்கக் கோரும் இல்லைகைத் தொழிலாளர் கொங்கிரஸ் பின்னவையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பரந்த அளவில் கிளர்ந்து வருகையில் மலையக மக்களை அத்துடன் இனைய விடாது குறுக்கே பிரச்சிற தந்திரோபாயமாகத்தான் இ. தொ. கொங்கிரஸ் இதனைக் கையாளுகிறது. இந்னையில் வடக்குச் சிழக்குப்

பகுதிகளில் குடியேறிய மஸை மக்களையும் இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ் வடக்கு-கிழக்கு மக்களின் போராட்டங்களோடு இனைய விடாது தனியே பிரித்து வைக்க தன்னான எல்லாப் பிரயத்தனங்களையும் செய்கிறது. இது மிகவும் அபாயகரமான போக்கு ஆகும். யதார்த்தத் தில் வடக்கு-கிழக்குப் பிரயதேசங்களில் குடியேறிய மலையக மக்கள் தங்களை அப்பிரயதேச மக்களின் போராட்டங்களுடன் இனைக்க முடியாத விடத்து இம் மலையக மக்கள் ‘தனித்துப்’ போய்விடுவார்கள்! இதனை அவர்களுக்கு வலியுறுத்துகிற அதே உயர்த்திய தொணி யில் தமிழ் மக்களுடைய விடுதலைப் பேராளிகளுக்கும் சில விஷயங்களை வலியுறுத்த வேண்டி இருக்கிறது. வடக்குக் கிழக்கு மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு எடுக்கிற கவனத்தை விட நூறு மடங்கு அதிகளுவு மலையக மக்கள் மத்தியில் அவர்கள் இறங்க வேண்டும். குறிப்பாக வடக்கு-கிழக்குப் பகுதிகளில் குடியேற யுள்ள மலையக மக்களைத் தம் மோடு அணிதிருட்டு மலையகத்திலே உள்ளவர்களுக்கு அவர்களுடைய தனித்துவத்தைப் பேணும் வகையில் அவர்கள் எடுக்கிற எல்லாப் போராட்டங்களுக்கும் நிபந்தனையற ஆதரவை வழங்க வேண்டும்;

சமுவர் என்ற கருத்து வெறும் வறட்டுத்தனமான அணுகுதலிலிருந்தே உருவா னது: யதார்த்த நிலையைக் கணக்கிலெடுக்காது பிரச்சனையைக் குறைக்கும் நோக்குடன் சுய மனவிருப்பின் அடிப்படை யிலே முன்வைக்கப்பட்டது.

சமுவர் என்ற கருத்தாக்கம் தேசிய இனங்களின் வரலாற்று ரீதியான உருவாக்கத்தை மறுப்பதோடு மட்டுமல்லாமல் நடை முறையைக் கவனத்திலெடுக்காத வெறும் கற்பனையாகும் இங்கு முன்விமகள், மலையகமக்கள் போன்ற வர்களுடைய நிதித்துவங்கள் சிறைக்கப்படுகின்றன.

தேசிய இனப்பிரச்சனை என்பது சராமகத்தில் வர்க்கப்பிரச்சனையே. குறிப்பாக இது விவசாயப்புரட்சியுடன் சம்பந்தப்பட்டது. முதலாளித்துவம் வளர்ந்து சந்தைப் பொருளாளரும் உருவானவுடனேயே ஒருமொழி பேசும், ஒரேபிரதேசத்தில்வாழும் மக்களிடையே ஒரு பொதுவான பொருளாதாரப் பிணைப்பு உருவானது. இதன் நிமித்தமே தேசிய இனங்கள்(Nation) உருவானது. மலையக மக்கள் காலனித்துவ யாதிகளால் கொண்டு வரப்பட்டதால் சுயமாக நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி உருவானமக்களிடம் உள்ள நிலத்துடன் ஆன பிணைப்பிருக்க வில்லை. இந்தியாவிலிருந்து பூரணமாக விடுபடாத நிலை (தமது தாய்நாடாக இந்தியாவை என்னும் நிலை) இருந்தது. சமூக, வரலாற்று பொருளாதாரக்காரணங்களால் இவர்கள்

வடக்கு கிழக்கு தமிழ் மக்களில் இருந்து வேறுபாடுடையவர் களாக இருந்தனர். 1948இல் பிரஜா உரிமைபறிக்கப்பட்டமையாலும் ஸ்ரீமா—சாஸ்திரி ஒப்பந்தம் கரரணமாகவும் இவர்கள் இலங்கையின் தேசிய அரசியல் வாழ்விலிருந்து விலகியிருந்தனர்; இவர்கள் ஓர் தனியான தேசிய இனமாவதற்கு குரிய சாத்தியக் கூறுகளை இனவாத அரசுகள் அழித்தன. இதனால் இவர்களால் தனியான தேசிய இனமாக வளர முடியாமல் போயிற்று. 1977 இல் இனக்கலவரம் நடந்து முடிந்த வுடன் மலையகத்தில் முன்னேடுகளாக இருந்த பலர்க்கடமலையக மக்கள் யாபேரும் இந்தியா செல்வேண்டும் எனப்பிரசாரம் செய்தனர், தேசிய இனம் என்ற நிலையில் இருந்திருப்பார் களாயின் சரியானதோ; பிழையானதோ, தலைமையில் போராடியிருப்பார்கள். இவையாவற்றையும் பார்க்கும் போது மலையக மக்கள் தேசிய சிறுபான்மையினர் என்ற நிலைவெயே இன்று உள்ளார்கள். இவர்களின் பிரச்சனைக்கான தீர்வு என்ன?

இவர்களில் ஒரு பகுதியினர் சிங்கள கிராமங்களின் மத்தியில் வாழ்வார்கள். குறிப்பாக கண்டி, கம்பனை, மாத்தனை, இராதினபுரி, தென்யாய பகுதிகளில் இவ்விதமாக உள்ள வர்கள் உண்டு. இவர்களில் இந்தியா செல்பவர்கள் போக மிகுதியானவர்கள். வடக்கிழக்கு அல்லது மலையக மக்கள் செறிவாக உள்ள பகுதிகளுக்குக் குடி பெயர்வது அவசியமானதாகும். செறிவான பகுதியில்

யாழ்வோர் தமிழை அமைப்புரியிக் கூதிரட்டி தற்காப்புக்காக போராடுவதற்கு பயாராவது அவசியமான நாடும், இவர்களது எதிர்கால தீவு, மாறி வரும் முழு மற்றும் மக்கள் போராட்டத்தில் வரைச்சிகங்களற்றிலேயே தங்கியுள்ளது.

### பிரதிப்பு

மலையக மக்களின் பிரச்சனையின் முழுவடிவங்களையும் அவைகளும் தெளிவாகவும் பூராய முடியவில்லை. தொடர்ந்து வரும் ஏருத்துங்கள் விவாதங்கள் இதற்கான பாதையைத் திறக்கும் என்றமுடிகிறேன். மலையக மக்களின் சொக்கத்தை இங்குடன் முடியவில்லை. இங்கு ஆரம்பமாகி ஹட்டன், கண்டி ரெயில்வேக் டேசனிலும் தலைமன்னாரிலும்

இராமேஸ்வரம் மண்டபத்திலும் இச்சோகக்கதை தொடர்ந்து பின் தமிழ் நாட்டின் கிராமங்களிலும் நீலகிரியிலும் அந்த மானிலும் முடிவற்று நீண்டிருந்து குடிபெயரும், குடிபெயர்ந்த நன்பரிகளின் கடிதங்கள் பல காலத்தின் சொல்லும், எனது நன்பன் சிவானந்தன் கண்டி கலாச்சாரக் குழுவிலும் வெளியிடப்பட்ட “நதி” எனும் சஞ்சிகையில் எழுதிய “கென்று வருகிறேன் ஜென்ம பூமியே” எனும் கவிதை இம் மன்னை நேசித்து இச்சமூகத்தின் கொடுமையால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட ஒரு பிரஜையின் உள்ளக் குழுறலை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரையை எழுதும்போது அக் கவிதையை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை ...

## யாழ்ப்பாணத்தில்

சிறந்த ஜவுளி வகைக்கீர்ப் பெற்றுக்கொள்ளச்

சிறந்த இடம்

க. நாகமுத்து அன் சன்

48—50, பெரியகடை

யாழ்ப்பாணம்.

## சஞ்சயன்

நீங்குபோன இடை வெளிக்குப் பிறகு மற அவதாரம் எடுத்துக் 'குமரன் வெளி வர' ஆரம்பித்திருக்கிறது: 'வதை யின்கதை', 'அந்திய மனிதர்கள்' என்ற இருநால்வரும் இதன் ஆசிரியரால் ஏழுதப்பட்டுத் தமிழகத்தில் வெளிவந்த தோடு குமரன் வெளியீடும் உற்சாகம் பெற்றதோ என்று என்னத் தோன்றுகிறது. எவ்வாறுயினும் குமரன் வெளிவருவதால் ஈழத்து இக்கியத்துக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் மகிழ்ச்சியே. தம்பட்ட மடிப்பதில் மட்டும் உற்சாகம் காட்டும் குமரனுக்கு நாட்டு நிலைமைகள் எதுவும் சரியாய்த் தெரிவதில்லை என்பது முன்று இதழ்களிலும் சிறப்பாகவும், அழகாகவும் நிருபணமாகிப் போயிருக்கிறது. ஆனால் ஒரே யொடு விடயம் உண்மை: பொற் குன்றைச் சொன்னால் அதுபொய் என்று தெரிந்தாலும் கணேசலிங்க அந்தப் பொய்யையே மெய்யாக நம்புவார் அல்லது நம்பவைப்பார்: உரத்துச் சொன்னால் பொய்யெய்யாகி விடுமென்கிற நம்பிக்கைபோலும். இது இலக்கியத்துக்கு ஆரோக்கியமான தல்லவே.

விஷயத்துக்கே வருவோமே: குமரன் 57 (நவம்பரி) இதழின் ஆசிரியர் குறிப்பில் 'தமிழ்சாழப் பிரச்சினை மேலும் வலுப்பெற்று வருகிறது. யாழ் சிற்றேடுகளே இப்பிரச்சினை பற்றி மொன்மாதிப்பது வியப்பே. காரணம் அச்சம், தெளிவான கண்ணேட்டமின்மை. சிவர் மேலோட்டமாக உணர்வுநிலையாக கருத்து முதல்வாத முறையில் விளக்கம் கூறமுனைகின்றனர்.' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒரு 'முறபோக்கு' இலக்கியவாதி தமிழ்சாழப் பிரச்சினை கூர்மையடைவதை ஒப்புக்கொள்வது இப்போதும் சிலவேளைகளில் ஆச்சரியமாகவே இருக்கிறது. டிசம்பர் இதழில் பின் பக்கத்தில் யாழ் சிற்றேடுகளின் சிறுமை—நாடோடி என்று 'குறிப்பிடப்பட்ட விடயம் உள்ளே' 'யாழ் சிற்றேடுகளின் சிறுமையின் காரணங்கள் மாதவன்' என்று வெளிவந்திருக்கிறது. இதில் காட்டப்பட்டுள்ள 11 காரணங்களும் மைச்சத்தக்கமகோண்ட கண்டுபிடிப்புகள். ஜனவரி இதழில் இதே பிரச்சினைபற்றிப் பாரதியின் கவிதையையும் துணைக்கு வைத்துக் கேள்வி—பதிலொன்றும் வெளியாகியிருக்கிறது. முன்று இதழிலும் வெளியாகிய கருத்து

## பக்கங்கள்

ஒன் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது கணேசலிங்கனுக்கே வெளிச்சம்.

குமரன் 57 வெளிவந்த நவம்பரில், 'தாரகை' சஞ்சிகை குறிப்பில் மட்டுந்தரின் பொது முறைத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பாரதிநூற்றுக்கு ஆய்வரங்கில் கணேசலிங்கனும் கலந்து கொண்டார். முதலாவது அமர்வில் (அழுத்து இலக்கிய சிற்றேடுகள் பற்றியது) புதுக், சிற்று, முரன், மக்கள் இலக்கியம், தாரகை என்ற ஏடுகளின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தோர் கலந்து கொண்டார். 'குமரனின் நோக்கங்களும் செயற்பாடுகளும்' பற்றிவாசகர்கள் அறிந்து கொள்வது மிக இலகுவாயிருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தச் சம்பவம் நடந்த பின்னரே குமரன் இதழ்களில் இந்தக் குற்றசாட்டு மீளமீன்குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து 'குமரனின் நோக்கங்களும் செயற்பாடுகளும்' பற்றிவாசகர்கள் அறிந்து கொள்வது மிக இலகுவாயிருக்கும் என்று நம்புகிறேன்.

புதுக் தவிர அலை, மல்லிகை, சிரித்திரன், மேகம், சமர் எனும் சஞ்சிகைகள் யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்றன. செ. க. வின் கூறிய புதுக்கவைப் பொறுத்த வரை உண்மையா பொய்யா என்பது புதுச் சாக்கட்டுக் கொள்வதாக யிருக்கும். புதுச் தனது தீர்க்கமான அரசியற் பார்வையையும், அதனேடு தொடர்பான இலக்கியப் படைப்புக்களையும் தொடர்ச்சியாகத் தனது இதழ்களில் வெளியிட்டு வருகிறது. செ. க. குறிப்பிட்டுச் சொல்லும் 'யாழ்க்குடாநாட்டு விவகாரங்கள்' பற்றியும் பல படைப்புகள் வெளிவந்திருக்கின்றன என்பது புதுச்சியின் வாசகர்கட்டுக் கொள்வதாய்த் தெரியும்.

புதுச்சியிலும் கூடிய தாலம் தொடர்ந்து வெளிவரும் 'அலை'

புதுச்செலப் போலவே ஓவ்வொரு திதி இலும் இயலுமான பங்களிப் பைச் செய்து வருகிறது. ஏறத் தாழ எட்டு வருடங்களாகச் சிரமத்துடன் வெளிவரும் அலை தனது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கோடு மூவர்ண அடிடைப்படம் வெளி யிட வில்லை, பதிலாக 'தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமையை ஆழங்கு' என்று ஆகிரிய தலை யங்கம் எழுதியது. இதுவேல் லாம்செ.க. அறிந்திருக்க முடியாத விடயமாக எப்படிப் போயிற்று? தேசிய இணப்பிரச்சனை, யாழ்குடாநாட்டின் ஆக்சிரி மிப்பு நிலைகள் பற்றிய அருமையானக்கைதகள் அலையில் வெளியாகியிருக்கின்றன. இவை செ.க. விற்குப் புரியாத விதத்தில் அல்லது வேறு மொழியில் எழுதப்பட்டுள்ளதை நன்கு உணர முடியும்.

சிரித்திரன் நகைச் சுவைக் கென்றே வெளிவரும் சஞ்சிகை எனினும், மறைமுகமாக சிரித்திரனிலும் பல ஆக்கங்களினாடு இவ்வணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நன்கு உணர முடியும்:

சமர் சஞ்சிகையில் தேசிய இணப்பிரச்சனை தொடர்பான கவிதைகளும் சாந்தனின் 'மனிதர்கள் மனிதர்கள்' சிறுகதை ஒன்றும் வந்தது குறிப்பிடத் தக்கது:

கூட்டிடக்கழித்துப் பார்த்தால் பின்வரும் நியாயங்களில் பலவும் சரியாகவே தோன்றும். தீர்மானத்தை வாசகரிடமே இப்போதைக்கு விடுவோம். ஒன்று செ.க. நீண்டகாலமாக இலங்கையில் இல்லை அல்லது வீட்டில் அஞ்சாதவராசம் (சிவவேளைதவமோ?) செய்து கொண்டிருந்ததில் இவற்றைப்பற்றி அறிவது முடியாகியிராது;

ாரியமாகப் போயிற்று: இதை மற்றவர்கள் பெரிதாக எடுப்பது தகுமோ? இரண்டு யாழ் சிறீ பேருடேன் என்று செ.க. குறிப்பிடுவது மேலே நான் சொன்ன வற்றையல்ல (இவை யெல்லாம் சிறேறேடுகள் என்யார் அங்கீகரித்தது?) இவை தவிர வேறு சிறேறேடுகள் வெளி வருகின்றன. (?) இது பற்றி அறியாதவர்கள் செ.க. விடம் சிசாரிக்கவும். மூன்று மௌனம். மெல்லிய குரலில் எதிர்பைத் தெரிவிப்பது உரத்த குரலில் எதிர்பைத் தெரிவிப்பது எனும் வார்த்தை கருக்கு செ.க. விற்கு அர்த்தம் தெரியாது. யாழ் இலக்கிய சிறேறேடுள்ளின் உரத்த குரல் செ.க. விற்குக் கேட்காதது

அவர் கொழும்பிலிருப்பதாலா அல்லது வழிமை போல (எதற்கும் செ.க. வைத்தியரைச் சந்திப்பது நல்லது). நான்கு இவ்வளவு காலமும் கும்பகர்ண ஞேடு கைத்ததுக் கொண்டிருந்து விட்டுத் திடீரென விழிப்புத் தட்டிக் களத்திலிறங்கிய செ.க. இவ்வளவு காலமும் எங்கே போனால்? என்ற கேள்வி தன்னை நோக்கி எழுமுன் தன்னைக் காப்பாற்ற இப்படியொரு கவசம் தேவைப்பட்டிருக்கிறது மூன்று... தரம் சொன்னால் பொய்யும் மெய்யாகும் என்கிற அசட்டு நம்பிக்கை போல (இந்த நியாயங்களில் சரியான விடைகளை அறிய அடுத்த குரங்கள் இதழைப் படிக்குமாறு வாசகர்களை வேண்டுகிறேன்)

## SMACS Tailoring

12, Bazaar Lane, JAFFNA.

FOR

SHIRTINGS  
SUITINGS

## ஸ்ரீ மக்ஸ் ரெயிலரின்

12, பசார் லேண், யாழ்ப்பாணம்.

## தூது

ச. வில்வரெத்தினம்

**நண்ப,**  
நின்காக: நெகிழுமின் நெஞ்சு  
நின்னினிய துணைக்காகவுந்தான்

**தன்பமேகுழு முகாமிட்ட**

**அயர்வதை கடத்துன்**

**நெடுந்துயருறும்**

**விடுதலைநேசரின் நிலையெண்ணி**  
**நெகிழுமின் நெஞ்சே**

**யாரோடு நோகலாம்?**

**யார்க் கெடுத்துரைக்கலாம்?**

**விதியில் கண்ணுறும் நண்பரோடு**

**உம் துயர் பேசுவும் வாயெழாது**

**குசுகுசுக்கும் எமக்குள்**

**உணர்வின் நசிவே உறுத்தும் பெரிதாய்**

**நட்டிய துவக்குகளின் நெருக்குறலில்**

**முட்டுகள் தேடி முடங்கும் பூச்சிகளாய்**

**மாணிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாவிக்கிறோம்.**

**கூனிப் போன கொள்கையர் சொல்கிறார்**

**“மழை காலத்தில் நூலம்புகளோடு**

**பழக்கப்படுகிறது போல**

**படையினரோடும் பழக்கப்படுவோம்” என்று**

**ஏதோ பெரிய பகிடி ஒன்றை உதிர்த்தவர்**

**போல உரக்கச் சிரித்தபடி.**

**தெரியாமல் கேட்கிறேன் நண்ப,**

**நூலம்பின் கடியின் வலியா நுமக்கெலாம்?**

**கொன்று போடும் கொடுமைகள் இங்கெலாம்**

**கொசுக்கடி போலவதோன்று?**

**புகையிட்டு வீரட்டினால் கலையுமா**

**கொசுக்களைப்போல் இக்கொடுமைகள்?**

**தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும்**

**இன்னும் இருந்தவாரே.**

**சிறையுளே வதைபடும்**

**விடுதலை நேசர் நிலை கண்டு  
நெகிழாதார் இவர் செய்கை  
நெஞ்சள் முள்ளாய் நெருடுமே.**

**நண்ப,**

**நின்க்காக நெகிழும் என் நெஞ்சு  
நின்னினிய துணைக்காகவுந்தான்.**

**நின் துயர் நிலழ்வு என் செவியறு  
எண்தில், நான்**

**துணுக்குற்றேன்  
தொடரீந்து நடுக்குறலாயிற்றேன் நெஞ்சம்.**

**பேரினவாத ஒடுக்குறுறை அரசின்  
இராட்சதக் கரம் இளைஞரில் தொடங்கி  
மதகுருமார், கலைஞர், புத்திஜீவிகள் மேலும் வீழ்ந்தாயிற்று  
இனி என்ன?**

**“பத்துத் தலைகளும் இருபது கரங்களும்  
திக்கெல்லாம் தேடிவரும்.”**

**என் செய்தோம்?**

**“வெறும் வாய்ச் சொல்லில் வீரராய்  
வன்துயர்களையும் வலிகை இக்கோமாய்  
என்புதோல் போர்த்திருந்து  
என் செய்தோம்?**

**கையில் வெறுமனே**

**எழுதுகோல் தரித்தோம்?**

**நண்ப,**

**நின்காக நெகிழும் என் நெஞ்சு  
நின்னினிய துணைக்காகவுந்தான்;**

**அந்தநள்ளிரவில்,**

**நட்சத்திரங்களும் நடுங்கித் தயரும் அந்த  
நள்ளிரவில்**

**இருளின் புதல்வரிகள் வந்து  
கதவைத் தட்டினார்**

**கதவைத் திறந்த கண்டினில்  
நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது  
நெஞ்சில் அழுத்தவும்  
அவர்கள் நையப் புடைக்கையில்  
எலும்புகள் நழக்கென்ற போதிலும்**

நடுக்குற்றிருப்பாயோ நன்ப  
அந்த நள்ளிரவின் திரட்சியில்  
நீயும் நின் துணையும்?  
நான்றிவேன் நிவிர  
யார்க்கும் அஞ்சா நெஞ்சரம் உடையீர  
எதையும் எதிர் கொளும் ஆளுமை பெற்றீர்.

எனினும்  
நடுங்கா நாட்டத்து நன்ப.  
இது கேள்  
நின்க்கும் துயரி வதையுறும்  
விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும்  
குளிரால் நடுங்குதலும் தீயால் சுடுறுதலும் இலாதது  
ஆத்மா!  
இருமைகள் அதற்கில்லை  
என்பது வேதம்;  
ஆதலின்  
நடுங்குதல் தனிர்க ஆதம நன்பனே:  
வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய்  
எனினும் இங்கு  
இதும் உண்மை உயிரிட துணையாமே.

நடுங்குதல் வேண்டா  
நின்து  
கயேச்சா வலுவின் கெட்டியால்  
உடல் - மனதி தள வலி கடந்தவுட ஆகுக;  
விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம்  
விடுதலை முச்சை விலங்குகள் என் செயும்?  
வீறு கொள்!  
வார்கடல் தாண்டிய ராமதூ தனின்  
ஒர்மழும் முச்சும் உமக்குளும் எழுகு  
விடுதலைப் பறவையின் தொலை நோக்கும்  
வீசுகம் உள்வாங்குத வீற வௌய்கு

## அஞ்சலிகள் இரண்டு

### 1. பேராசிரியர் க. கைலாசபதி

எம். ஏ. நுஃமான்

நான் அறிந்தவரை பேராசிரியர் கைலாசபதி அளவு சர்ச்சைக் குள்ளாகிகப்பட்ட, தாக்குதலுக் குள்ளான பிறிதொரு இலக்கிய வாதி இல்லை என்வாம். அதே போல் அவரளவு போற்றப் பட்டோரும் மிகச்சிலரே; அவரது இலக்கிய எதிரிகள் கூட அவர்தங்களைப் பற்றி என்ன கருதுகின்றார் என்பதை அறிய விரும்பினர். ஏராளமான எழுத் தாளர்கள் தங்கள் படைப்பு களுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அவர்கள் அனுகினர். அந்த அளவு ஒரு குறுகிய காலத்துள் தானே ஒரு ஸ்தாபனமாக அவர் வளர்ச்சியடைந்திருந்தார்.

அறிப்பாக, கடந்த கால நாற்றுண்டு ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் பொதுவாக சமகால தமிழ் இலக்கியச் சிந்தனை வளர்ச்சியிலும் பேராசிரியர் கைலாசபதியின் பாத்திரம் மிக முக்கியமானது; அன்னமக்கால வரலாற்றிலே தமிழக எழுத்தாளர் களின்தும் ஆய்வறிவாளர்களின் துமகவன்திதை ஈழத்தை நோக்கித் திருப்பிய அறிஞர்களிலே கைலாசபதியே பிரதானமானவர்.

கைலாசபதி இலக்கியத்தை அழியல்நுகர்வுக்குமட்டும் உரிய ஒரு தனித்துறையாகக் கருதியவர்.

ரலில் முழு மொத்தமான சமூக ஆயக்கப் போக்கின் அழியல் வெளிப்பாடாகவே அவர் இலக்கியத்தை நோக்கினார்; இதனை வேயே இலக்கிய ஆய்வுக்கு சமூக பண்பர்ட்டு வரலாற்றை ஆதாரமாகக் கொள்ளும் போக்கினையும், தமிழரின் சமூக, பண்பாட்டு வரலாற்றை விளக்குவதற்கு இலக்கியத்தைச் சான்றூக்கொள்ளும் போக்கினையும் நாம் அவரிடம் காண்கின்றோம்; அவர் ஒரு இலக்கிய விமர்சகன் என்பதற்கு மேலாக, — ஓர் இலக்கியச் சிந்தனையாளருக்கு ஒர் இலக்கியப் புலமையாளருக்குத் திகழ்ந்தார்.

இலக்கியம்பற்றிய அவரது சமூகவியல் நோக்கே, இலக்கிய ஆய்வில் பல்துறை அனுஞ்சலுறையைப் பயன்படுத்த அவரைத்தூண்டியது. நமது பாரம்பரியத் தமிழறிஞர்கள் இலக்கியத்தை ஒரு நுகர்வுச் சாதனமாக, அதை சமய—அறவியல் வெளிப்பாடாக, அவ்வது இலக்கியக்கணக்குக்குரிய ஒன்றுக்கேவே கருதினர், நமது நவீன விமர்சகர்களுட் பலரோ இலக்கியத்தை சுய உணர்வு சார்ந்த ஆழகியல் அம்சமாக மட்டுமே மதிப்பீடு செய்தனர்; ஆனால் இலக்கியம் முழுமொத்தமான மனித

அனுவத்தினதும், உணர்வினதும் வெளிப்பாடு என்ற வகையிலே இலக்கியத்தை விளங்கிக் கொள் வதற்கும் விளக்குவதற்கும் மனி நீணப்பற்றிய சுகல அறிவியல் கரும் பயண்படவேண்டும் என்ற நலீன கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தவர் கைலாசபதி<sup>1</sup> மொழியியல், சமூகவியல், மானிடவியல், வரலாறு, உளவியல், பொருளியல், அரசியல் போன்ற பலவேறு அறிவியல்களுடன் இணைத்து இலக்கியத்தை நோக்கும் பல்துறை அனுகுமுறையை தமிழ்க் கு அறிமுகப்படுத்தியவர் களிலே கைலாசபதிக்குப் பிரதான இடம் உண்டு. மார்க்கிஸ சாரிபுடையவர்களாலேயே பல்துறை அனுகுமுறை தமிழில் அறிமுகமாயிற்று. அவ்வகையில் கைலாசபதியின் மார்க்கிஸ சித்தாந்தப் புலமைள் இலக்கியச் சிந்தனையிலே புதிய ஒளி பராய்ச்சியது என்று கூறினால் அது தவறாகது.

பேராசிரியரின் இலக்கியம்பற்றிய சமூகவியல் நோக்கே இலக்கியம்பற்றிய ஒப்பியல் ஆய்வுக்கும் அவரை இட்டுச் சென்றது. கௌலாசபதி குழன்றை தமிழ் இலக்கியத்தை பிறமொழி இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்தவர்கள் இலாமல் இல்லை. தமிழ் இலக்கியத்தின் பெருமையை நிலைநிறுத்துவதே இவர்களுக்கு மிகப் பெரும்பாலோரின் நோக்கமாய் இருந்தது: ஆனால் புறநிலையான, விஞ்ஞான பூர்வமான ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தி தமிழ் இலக்க

கியத்தில் ஒப்பியல் ஆய்வு மேற் கொண்ட பெருமை சிறப்பாக பேராசிரியர் கலாசபதிக்கே உரியது. இவ்வகையிலே அவரது Tamil Heroic Poetry, ஒப்பியல் இலக்கியம் ஆகிய நூல்கள் முதன்மையானவை.

ஒருமொழி இலக்கியத்தை வேறு ஒரு மொழி இலக்கியத் துடன் ஒப்பு நோக்குவது என்பது ஒரு பண்பாட்டைப் பிற்காரு பண்பாட்டுடன் ஒப்பு நோக்குவதாகும். இருபண்பாடுகளுக்கும் இடையிலான சமாந்தர வளர்ச்சிகளையும் வேறுபாடுகளையும் அவற்றுக்கு ஆதாரமான சமூக வரலாற்று மூலங்களையும் நிறுவுவது ஒப்பியலாய்வின் அடிப்படையாகும். அவ்வகையில் இலக்கியத்தில் ஒப்பியலாய்வு மனித ஒருமைப்பாட்டுக்கே இட்டுச் செல்லும்: ஒரு மார்க்கியபாதி என்ற வகையிலே தனது ஒப்பியல் ஆய்வுகள் மூலம் மனிதனைப் புரிந்து கொள்வதற்கும் மனித ஒருமைப் பாட்டுக்கு மாக உழைத்தவர் கைலாசபதி எனலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் சிந்தனை வரலாற்றிலே கைலரசபதிக்கு என்றும் ஓர் அழியாத இடம் இருக்கும் என்பதில் ஜயமில்லை; பொறுதாலப் பெருமையை நிராகரித்து, ஒரு சமூகவிஞ்ஞானிக்குரிய நிதானத்துடன் பண்டைத் தமிழரின் சமூக வரழ்வை இலக்கியச் சாஸ்ருகள் கொண்டு, வரலாற்று நோக்கில் ஆராய்ந்து

வினாக்கியவர் அவர்: அவரது  
 பள்ளடைத் தமிழர் வாழ்வும் வழி  
 பாடும். Tamil Heroic Poetry  
 ஆகியவை இவ்வகையில் முக்கிய  
 மானவை. பொற்காலக் கணவு வெ  
 ளில் இருந்து தமிழ் அறிஞர்களை  
 பதார்த்தத்துக்கு இட்டுச் சென்ற  
 நன் அவரது ஆய்வுகள்: இவ்வகையில் இயக்கவியல் தத்துவம்  
 நோக்கு அவருக்கு வழிகாட்டி  
 யாய் இருந்தது:

அவர் வாழ்ந்த காலத்தில் அவர்பற்றிய இரு எதிர்நிலைப் போக்குகள் நிலவின. ஒன்று அவரை முற்றுக நிராகரிப்பது தமிழகத்தில் வெ. சாமிநாதன் போன்றேரும் இலங்கையில் வேறு சிலரும் இப்போக்கில் இயங்கினர். மற்றது அவரை அப்படி செய்து மொழியும் போக்கு இவ்விரு போக்கும்

## 2. தி. ஜானகிராமன்

ஜானகிராமன் காலமானார்  
என்பது ஒரு வெறும் செய்தி  
தான்: அவரது படைப்புக்கள்  
இன்னும் உயிரிடன் உள்ளன.  
இனியும் நெடுங்காலம் அவை  
யிர்வாழும் இயல்பின்: நவீன  
தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு  
உள்ள எல்லாருமே ஜானகிர  
ராமனை விரும்பிப் படிக்கின்ற  
னர். இதிலே முற்போக்கு பிற்  
போக்கு என்ற பேதமே இல்லை.  
அரசியலுக்கும் இலக்கியத்துக்கு  
கும் விவாகப்பந்தமே இல்லைஎன்ற

கண்ணுடித் தனமானவை என்பதில் ஜயமில்லை. கைலாசபதி யை வழிநடத்திய இயக்கவியல் தத்துவம் இன்னிரு போக்கையும் நிராகரித்துவிடும்: அவர்பற்றிய பூரணமான, புறநிலையான மதிப்பீடு மேற்கொள்ளப்படவேண்டும்: அதற்கு முன்தேவையாக அவரது படைப்புக்கள் எல்லாம் வெளிவரவேண்டும்: வரலாற்றுப் பின்னணியில் அவை ஆய்வு செய்யப்படவேண்டும். வரலாற்றின் தேவைகளுக்கும் சவால் களுக்கும் அவர்கள் எவ்வாறு முகம் கொடுத்தார் என்பதும் ஆராயப்படவேண்டும். அதன் அடிப்படையிலேதான் அவரது சர்தனைகளும் தவறுகளும் மதிப்பிடப்படவாம். அதுவே நமது இலக்கியச் சிந்தனையின் எதிர்கால வளர்ச்சிக்கு உரம் உண்டும்.

வாதிக்கும் சுந்த இலக்கிய வாதி  
கள் முதல் அரசியலுக்கு அப்  
பால் இலக்கியமே இல்லை என்று  
பிரகடனம் செய்யும் அதிதீவிர  
புரட்சிகர எழுத்தாளர்களின் வரை  
ஜானகிராமனின் எழுத்தில் மோகம் கொண்டுதான் உள்ள  
ஏராட்டு இந்த இலக்கியச் சித்தாந்த  
துக்களைப்பற்றிய எவ்வித பிரக  
ஞாயுமற்று வியாபார இலக்கிய  
துக்கிக்கு அடிமைப்பட்டுப்  
போன ஜஸ்ரஞ்சக வாசங்குகிழுக்கூட்டு  
ஜானகிராமன் ஒரு அன்வியமான எழுத்தாளன் அல்ல.

இல்வாறு பலவேறு இலக்கிய நிலைப்பாடு உள்ளவர்களையும் பல வேறு ரசனை மட்டத்தில் உள்ள வர்களையும் தன்வசமாக்கும் எழுத்தாற்றல் புதுமைப் பித்த னுக்குப் பிறகு ஜான்கிராம னுக்கே சாதிதியமாயிற்று என்று சொன்னால் அது தவறுகாது.

மாறும் சமூகத்திலே ஆண் பெண் உறவில் ஏற்படும் நெரி சலை ஜான்கிராமனின் எல்லாப் படைப்புக்களிலும் (அறிப்பாக நாவல்களில்) கையாளப்படும் பிரதான விசயப் பொருளா ஸும். ஆண்பெண் உறவுபற்றிய பாரம்பரிய சமூக நெறிமுறை கள் உடைந்து வருவதை அவர் தன் படைப்புக்களில் கிறப்பாக வெளிப்படுத்தினார். புதிய சமூக நிலைமைகளுக்கும் பாரம்பரிய அல்லது நிலப்பிரபுத்துவ ஒழுக்க நியமங்களுக்குமிடையே அல்ல லுறும் மனித உணர்வை அதன் சோகத்தை மிகுந்த பொறுப்புணர்வுடனும் மனிதாபிமானத் துடனும் தன் படைப்புக்களில் அவர் சித்திரித்தார். “சிறுவயது முதலே என்னுடைய மனதில் ‘கண்ணஷன்’ என்று சொல் பெய்ப்படும் படியான கட்டுப்பாடு களை எதிர்க்கும் ஒரு மானோபா யம் உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும் (ரெடிஷன்) கட்டுப்பாட்டையும் ஒன்று சேர்த்துக் குழப்பிக் கொள்கிறோர்கள் என்று நினைக்கிறேன்; கட்டுப்பாடுகள் காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு நம் முடைய அன்றாடவாழ்வில் நிரந்து

தரமான ஒரு இடத்தை அளிக்க முற்படும் போதுநான் தனிம னித சுதந்திரம் வெலுவாகப் பாதிக்கப்படுகின்றது. ஒரு சமூ தாய் நாகரீகத்தின் உயிர்ப்புச் சக்தியுடன்கூடிய ஜீவனங்களும் இம் மாதிரியான கட்டுப்பாடுகளாலே நசித்துப்போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மனவிகாரங்களைப்பற்றி எழுத முற்படும்போது கட்டுப் பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக்கிறது’ என்று ஜான்கிரா மன் ஒரு பேட்டியிலே கூறியுள்ளார். அவரது படைப்புக்களில் இச் சிற்தனை வெளிப்பாட்டை நாம் காண்காமல்

ஆயினும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் அடிப்படையில் ஒழுக்கவியல் கண்ணேட்டத்தில் சிலர் ஜான்கிராமனைத் தாக்கியுள்ளனர். பெண்களைச் சோரம் போபவர்களாகவும் சலவசித் தம் உள்ளவர்களாகவும் அவர் சித்திரித்துள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர். இது மனித யதார்த்தத்தைக்காண மறுப்போரின் கூறிரெண்டாம். ஒழுக்கவியல் கண்ணேட்டத்தில் மட்டும் நின்று ஜான்கிராமனை விமரிசிப்பது நியாயமாகாது.

ஜான்கிராமன் அடிப்படையில் ஒரு யதார்த்த நெறிக்கலைஞரே: அதேவேணி கற்பன வாதத்தின் அம்சங்களையும் நாம் அவரிடம் காண்கின்றோம். அவ்வகையிலே யதார்த்தமும் மிகை உணர்ச்சியும் வெந்த கலவையே அவரது கணிப்பானின் எல்லாம்:

நெறு படைப்புக்களில் அன்பு, நேரம், நேர்மை ஆழ்ந்த தூய கணவரைவு போன்ற உன்னத உணர்வுகளுக்கு அவர் அழுத்தம் கொடுக்க முண்டும்போது ஒர ளவு கற்பணுவாதமும் மிகையும் அவர்க்குத் தவிரிக்க முடியாததாய் விடுகின்றது.

அவரது இந்தப் படைப்பு நெறியிலிருந்து — அவர் எழுப்பிரும்பும் உன்னத உணர்வுகளில் இருந்து அவரது மொழி நடையைப் பிரித்துப் பார்க்க முடியாது: பலர் அவரது மொழி நடைக்காகவே அவரில் மேரக முற்றுள்ளதாகக் கூறுவர். அவரது மொழிநடை அவரது கலையின் இன்றியமையாப் பண்பாகும். தற்கால உரைநடைக்கு—உரைநடை இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வணப்பும் கொடுத்தவர் ஜான்கிராமன். நாவல் சிறுகதைகள்மூலம் மட்டுமன்றி, நாடகம், மொழிபெயர்ப்பு, பிரயாண நூல்கள் போன்றவைமூலம் அவரது எழுத்து ஆளுமை நன்கு வெளிப்பட்டிருக்கின்றது. இத் துறைகளில் இதுவரை அவசது சமார் இருபத்தைந்து நூல்கள் வெளிவந்துள்ளன.

இவற்றை அவரது இலக்கியப் பணி என்று சொன்னால் அவர்

ஒத்துக்கொள்வதில்லை, ‘இலக்கியப்பணி’என்று எதைச் சொல்வது? என் ஆதிம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை எனக்கு எவ்வாகக் கைவரும் எழுத்தின்மூலம் வெளி காட்டு கின்றேன். இதிலே சேவை என்பதோ பணி என்பதோ இடமேபெறவில்லை: என்னுடைய இன்பங்களை, நான் துயக்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகின்றேன். சற்றிலும் உகைம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந் தம் தான். அதைத் தான் நானும் பகிர்ந்து கொள்கிறேன் — எழுத்து மூலம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய இலக்கியச் சாதனைகள்பற்றி ஒருபோதும் அலட்டிக்கொள்ளாது அடக்கமாக இருந்து இன்றையத் தமிழ் இலக்கியத்தில் சிலர் எட்ட முடியாத சில சிகரங்களைத் தொட்டு மறைந்துபோன ஜான்கிராமனின் உயிர்வாழும் படைப்புக்களில் நாம்பெற்று கொள்வதற்கு எவ்வளவோ உள்ளன:

ஒரு வயல் வெளியீடு

சேரனின்

இரண்டாவது சூரிய உதயம்

விலை: 5-00 ரூபா

## பாரதியின் சிரிப்பு பயத்தைத் தருகிறது!

ச. ரவீந்திரன்

சாலூத்தியமண்டலப் பரிசுகளைப் பலிஷ்கரிக்க வேண்டுமென்ற நியாயத்தின் குரலும், எதிரான முனை முனைப்புக்கள் சிலவும் கேட்கின்றன.

உண்மைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் ஒரு நாட்டின் மனச்சாட்சியைக் கருதப்படுகின்றனர். தனிமனிதனதும், சமூகத்தினதும் அவலன்களை இடர்களைத் தம் நுண்ணுணர்வாலும், அறிவினாலும் உணர்ந்தறிந்து வெளிப்படுத்துவதோடு அவற்றைத் தீர்க்கும் முறைகளிலும் அவர்கள் கவனங்களை செலுத்துகின்றனர். கருத்துக்கூறுத்துடன் நிற்காது நடைமுறைச் செயற்பாடுகளுக்கும், இது விரிந்து செல்கிறது; தியாகங்கள் நிரம்பிய வாழ்க்கையைப் பலிவேறு நாட்டுக் கலைஞர்களிடமும் காண்கிறோம். சகமனிதனமீதும், சமூகத்தினமீதுமான அக்கறையே இவர்களை இயக்கும் அடிப்படைச் சக்தியாகும்.

பாரதி, நஸ்ருல் இஸ்லாம் இப்பால் போன்றவர்கள் தம் நாட்டின் அவலங்களிலும், விடுதலையிலும் அறிப்பாக அக்கறை

காட்டினர். ஆயினும், பொதுவில் நாட்டெல்லையை மீறிய அக்கறைகளையும் இவர்களிடம் காணலாம் வியத்நாம் அநீதிகள் தொடர்ந்த வேலைகளில் பல வேறு நாடுகளைக் கேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் தம் மனச்சாட்சியின் குரலை எதிர்ப்புக் குரலாக ஒலித்தனர். இந்த நூற்றுண்டின் முப்பதுகளில், பிராங்கோவின் சர்வாதிகாரத்துக்கெதிரான ஸ்பெயின் நாட்டுமக்களின் கிளர்ச்சியில், வெவ்வேறுநாடுகளைப் பேர்ந்த மூற்போக்குக் கலைஞர்கள் பங்கேற்றுப் போராடினர். கிறிஸ்டோபர் கோஸ்ட்வெல் போன்ற மார்க்கியக்கலை இலக்கிய விமர்சகரும், கார்லியா லோர்கா போன்ற கலைஞரும் நாடாகசிரியரும் தமது உயிரையும் அளித்தனர். ராஸ் பாக்ஸ் ஏர்னஸ்ற் ஹெமிங்வே போன்ற வர்களும் இக்கிளர்ச்சியில் போராடினர்.

சகமனிதன், நாடு. சர்வதேசியம் என்று விரிந்து அநீதிகளிற்கெதிராகக் குரலெழுப்பும் கலைஞர்கள், தமது சகமுக்காக்க கிளர்ந்தெழுந்தமையும் பல நாடுகளிற் கண்

ஞர்லோம். நமக்குக் கிட்டிய மூல சமீபத்தியதுமான உதாரணம், சிறந்த மார்க்கியக் கலைஞரும், கலை இலக்கிய விமர்சகருமான சக்திதானந்தனைக் கேரள அரசுகளுடு செய்ததை எதிர்த்து மலையாள எழுத்தாளர்கள் கலைஞர்கள் விதியில் இறங்கி நடத்திய கிளர்ச்சியாகும். சிறந்த மார்க்கியத் தத்துவ அறிஞரும், தமிழிலக்கிய விமர்சகருமான எஸ். வி. ராஜதுரையினதும், கலைஞர் ஜனகப்பிரியாவினதும் கைது மூற்றிதுச் சிறிய அளவில், தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அரசியற் கைதிகளினது மனித உரிமை மீறக்களிற் கெதிராகத் தமிழக அரசின்மீது, இந்திய உயர்நிதமன்றத்தில் 'எஸ். வி. ராஜதுரை' வழக்குத் தொடர்ந்துள்ளதும், அதற்காகத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் பண்டிதர்ட்டி உதவுவதில் ஈடுபட்டுள்ளதும், முக்கியமானதாகும்.

தனது நோக்கத்தின்மீது உலகின் கவனத்தைக் குவிப்பதற்காக இலக்கியத்திற்கான 'நோபல் பரிசினைப்' பலிஷ்கரித்த ஜீன் போல் சார்த்தரின் செயல் வேறுவிதமான, ஓர் எதிர்ப்புநடவடிக்கையாகும். சர்வதேசக் கலை இலக்கிய அரங்கில் அது ஓர் முக்கிய நிகழ்வாகும். கிளர்ச்சிக்குணம் நிறைந்த நேரமைக் கலைஞருவனின், மிகச் சிறந்த முன்னுதாரணமுமாகும். இலங்கையின் மிகச் சிறந்த திறரப்பட, சிம்பனி இசையமைப்பாளரான பிரேமசிறி ஹேமதாச சிறந்த இசைக் கலைஞருக்கான அரசின் பரிசினை

ஏற்க மறுத்தமையும், சமீபத்திய முக்கிய நிகழ்வாக உள்ளது.

இம்மரபின் சொந்தக்காரர்களாயிருப்பதே சமூத்துத் தமிழ்க் கலைஞர்கள், எழுத்தாளர்களிற்கும் பெருமையை அளிக்கக்கூடும். அநீதிகளிற் கெதிரான 'எழுத்துக்கள்' நடைமுறையிலேயே அவற்றின் அர்த்தங்களைப்பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேசிய சமூகத்தனிமை தத்துயர்களில் தெரிவிக்கும் அக்கறை சககலைஞர்களின்மீது சுமத்தப்படும் அநீதிகளிலும் காட்டப்படவே வேண்டும். 'மனச்சாட்சியின் குரல்' என்பது சகல பரிமாணங்களிலும் நிதர்சனமாக வேண்டும்.

பாரதி எமது மிகச் சிறந்த முன்னேடு. இவையொன்றுமில்லையாகி 'மெளனமே' நடைமுறையானால் 'பாரதி' எம்மைப்பார்த்து

'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சலை சொல்வாரடி—கிளியே! வாய்க்கொல்லில் வீரரடி! சொந்தக் ககோதர்கள் துண்பத்திற் சாதல் கண்டும், சிந்தை இருங்காரம—கிளியே செம்மை மறந்தாரம! அச்சும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரம! —கிளியே ஊமைச் சனங்களால் .....,'

என்று பழித்துச் சிரிப்பான்: பாரதியின் சிரிப்பை நினைத்தால், 'எனக்குப் பயமாயிருக்கிறது!'

## சில புத்தகங்கள்

### சிறு குறிப்புகள்

#### 1. முனைகள்

சாந்தன்

சிறுக்கைத் தொகுதி இது. பண்ணிரண்டு கதைகள் உள். சூறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கதைகள் இதில் அதிகம். “முனைகள்” கதை பழைய நினைவுகளை மீட்டுகிறது, மிகவும் நல்ல கதையாக “இடையில் ஒரு இருபது வருஷம்” எனும் கதையைக் குறிப்பிடலாம். சில கதைகளில் ஒரு போலித் தனம் தெரிகிறது. பழி, விலகிப் போகிறவன், பூகோளம் போன்ற கதைகள் இதற்கு உதாரணம். “பழி, எனும் கதை குரூர மனோவத்துடன் கித்தரிக்கப் பட்டிருப்பதாகவும் தொன்றுகிறது. “மனிதர்கள் மனிதர்கள்” எனும் கதையும்

தொகுதியில் ஒரு நல்ல கதை. “கண்டவன் நின்டவனு” க் கெல்லாம் முன்னுரைகொடுத்த கைலாசபதி இதற்குக் கொடுத்த அணிந்துரை— சாந்தனை தரம் இறக்கினாரா? அல்லது தன் தரத்தினை உயர்த் திக்கொண்டாரா? தேசிய இனப் பிரச்சினையை இத் தொகுதியில் பல கதைகள் தொட்டிருப்பது அதன் விஷேச அம்சம். சிறு கதை எனும் வடிவத்தில் அதன் முழுவிச்சோடும் கதை சொல் கிற முகியமான எழுத்தாளர் களில் சாந்தன் முதன்மையானவர் எனபதற்கு “முனைகள்” தொகுதி ஒரு நல்ல உதாரணம்;

#### 2. அழியா நிழல்கள்

எம். ஏ. நுஃமான்

“முற்போக்கு இலக்கிய காரரை (சிலர் விதி விலக்காக இருக்கலாம்) இத்தொகுப்பு திருப்பதிப் படுத்தாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இது சேசமூக அரசியற பிரச்சினைகள் பற்றிய கவிதைகள் எதுவும் இல்லை. இலக்கியம் முழு மொத்தமான அனுபவத்தின் வெளிப்பாடு என்று தான் நான் கருதுகின்றேன். கவி

ஞாம் ஒரு சாதாரண மனிதன் தான்... அவனுக்கென்று தனிப்பட்ட சொந்த அனுபவங்களும் பிரச்சினைகளும் உண்டு. அவை கவிதைகளில் வெளி வருவது தவிர்க்க முடியாதது... மனித பார்வையில் இருந்து காதலைப் பிரிக்க முடியாது. ஆகவே கவிதையில் இருந்தும் இலக்கியத்தில் இருந்தும் பிரிக்க முடியாது. இது போன்றதுதான்

ஒரு நன்பனின், ஒரு குழந்தையின் ஒரு தாயின் பிரிவுக்காக, மரணத்துக்காக இரங்கிக் கலங்குவதும்; ஒரு இயற்கை வனப்பில் மனத்தை இழப்பதும் இது போன்றது தான்.. இலக்கியத்தில் இவை எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் உண்டு. முற்போக்காளர்கள் தனிப்பட்ட விஷயங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் முற்போக்கை எதிர்க்கும் சுத்த இலக்கிய வாதிகள் அரசியல் விஷயங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் அபத்தமானது... ஒரு மார்க்சியகதியாக இருப்பதற்கும் இத்தகைய அனுபவங்களை எழுதுவதற்கும் என்ன முரண்பாடு? இக் கவிதைகள் மார்க்சியக் கோட்டப்பாட்டோடு எப்படி மோதிக்கொள்கிறது? என்பது எனக்குப் புரியவில்லை.

#### 3. கிருஷ்ணன் தூது

“சுய பிரகடனஞ்சு செய்யாத—ஆனால் “கண்தியான—சமூகப் பார்வை ஆசிரியருக்கு இருப்பதனுடேயே இத்தகைய கதைகளை அவரால் எழுத முடிகிறது” என்கிறார் கைலாசபதி. இந்தச் சிறுக்கைகளை ஒரு விஞ்ஞானியின் கலைப்பார்வை என்றே ஒரு கலை ஞானின் விஞ்ஞானப் பார்வை என்றே கூடச் சொல்லாம்” என்கிறார் நீல. பத்மநாபன். “என் சொந்த அனுபவங்களாக லயித்தலை, அல்லது நான் முன் சரட்சியாக நிற்க நேர்ந்தலை இவை பற்றி மட்டுந்தான் இதுவரை என்னும் எழுத முடிந்திருக்கிறது” என்று சொல்லும் சாந்தன் முன்னணியில் நிற்கிறார். என்பதும் உண்மை.

ஜெனினையைப் பற்றி தான் எழுதிய அற்புதமான காதல் கவிதைகளையெல்லாம் கார்ப்பர்க்ஸ் தீவிட்டுக் கொளுத்தி யிருப்பானே தெரியாது. அப்படி நடந்திருந்தால் எவ்வளவு நஷ்டமாக இருந்திருக்கும். மார்க்ஸ் என்ற மனிதன் பிற்பொரு பகுதியை நம்மால் அறிய முடியாமலே போயிருக்கும்.. எனது அனுபவங்களையும், உணர்வுகளையும், சிந்தனைகளையும், நான் கவிதைகளாகப் பரிவர்த்தனை செய்கின்றேன். அவ்வளவு தான்; நான் ஒரு சாதாரண மனிதன். எனது கவிதைகளும் சாதாரண மானவை”

(அழியா நிழல்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் எம். எ. நுஃமான்)

சாந்தன்

கதைகளை விடத் தனியாக வேறு எதுவும் சொல்ல எனக் கில்லை.”

“நீக்கல்கள்”, “தமிழன் அடையாளம்”, “கிருஷ்ணன் தூது” என்கிற நல்ல கதைகளும், கொஞ்சம் போலியோ வேறு சந்தேகப்பட்டுக் கூடிய கதை “மனிதர்கள் மனங்கள் மானங்கள்”, “இழப்பு”, “இன்னும் உள்ள வண்ணங்கள்” போன்றன தெரிகிறது. வேறு? இந்தக் கருத்தையும் சொல்லலாம். சிங்கள, தமிழ் இன பேதப், முரண்பாடுகளின் கூர்மை என்பன சிறுக்கை களில் அழுகுறச் சொல்வதிலும், அதன் கலை வடிவத்தின் வெளிப்பாட்டிலும் சாந்தன் முன்னணியில் நிற்கிறார். என்பதும் உண்மை.

புதுச் 33

எஸ். கே. விக்கினேஸ்வரன் —

### —வேலிகள்

ஒரு சிகரட் பத்தினால் நல்லாயிருக்கும் போல இருந்தது;

ஆரேனுங் கண்டாலும் என்ற மெல்லிய பயம் மன திலை தோன்றத்தான் செய்தது. அங்குமிங்கும் பார்த்துவிட்டு பொக்கற்றிலிருந்து ஜம்பது சத்தை எடுத்து — எனக்குப் பயமில்லை என்கிறது மாதிரி டக்கென்று மேசையில் வைத்து — ஒரு பிரிஸ்டல் என்றான். இவன் கேட்டது விளங்காமல் போகவே. புருவங்களை உயர்த்தி காசை கையில் எடுத்தபடி என்ன என்று கடைக்காரன் இவளைக் கேட்டபோது இன்னும் கொஞ்சம் பயம் அதிகரித்து போல..... சிகரட்டை முட்டுவதற்காக மூலை விளக்கின் குனிந்து, சிகரட் பெட்டியின் வெட்டப்பட்ட கிளங்களில் ஓன்றை எடுத்துப் பற்ற வைக்கும்போது, கையிலிருந்த கிலம் மெதுவாக நடுங்குவது இவனுக்கே வேடிக்கையாக... “ச்சி..... ஏன் பயப்பிடோனும் .....? ஆரும் கண்டா வெனகி கென்ன.....?” என்ற உணர்வு சட்டென்று தோன்றினாலும், அதுவே ஒரு உறுதியற்ற உணர்வாக..... இவன் சிகரட்டைப் பொக்கை மீது விடவாம்.. என்

விரலுக்கும் இடையில் பில்டில் பிடித்தபடி உள்ளுக் கைக்குள் மறைத்துக் கொண்டு “சில்ட்ட்ரன் பாக்” பக்கமாக நடந்தான்....

தூரத்தே தொடுவானின் கோட்டிற்குக் கீழே, அதன் அடியிலிருந்து மெளன்மாக ஆரம்பித்துத் தவழ்ந்து வந்து அலறிக் கொண்டே கரையிலொதுங்கும் அலைகளை இவன் அர்த்தமற்று வெறித்தபடி, மதிலேரரமாக மறைந்து நின்று சிகரட்டை இழுத்து நெஞ்சில் நிரப்பி ஊதினான்;

ஆனாலும், நெஞ்சில் முறைக் கூட இன்னும் நீங்கிவிடாத பயத்தின் ரேகைகள்..... ....” மீட் அம்பாறையிலையெண்டா எவ்வளவு சுதந்திரமாகச் சிகரெட் பதிலாம்? இஞ்சை வந்து ஒரு சிகரெட் பத்தை இவ்வளவு இப்படி ஓழிய வேண்டியிருக்கு ...’ தென்று இவன் நினைத்துச் சலித்துக் கொண்டான். அங்கையெண்டால் ஜஞ்சனி போலை ஹொஸ்டலாலை வெளிக்கிட்டு நடந்து பஸ் ஸ்ராண்ட் மட்டும் வந்து எவிபென்ற கவுசிலை சோடாவும் குடிச்சிட்டு ஒரு சிகரெட்டும் முடிடிக் கொண்டு முஸ்பாத்தி விடவாம்.. என்

கடை தமிழ்ப்பக்கியன் விளக் காமல் ஒரு மாதிரி சிங்களச் சனம் பாக்கேக்கை எவ்வளவு சிரிப்புச் சிரிப்பாய் வரும். ....? கலியானி சிரிச்சகச் சிரிச்சுத் திட்டும் போது, “மொக்கத்து. மொக்கத்து” என்று சிரித்தபடி விளக்காமல் கேட்டும் டெலி சியா கடை முதலாவி அவன் ஏதோ தன் கடையிலே இருக்கிற சாமான்களைப் பற்றி விசாரிக்கிற மோ எண்ட நினைப்பிலை அவனுக்கோ எங்களுக்கோ சர்யாகத் தெரியாத “இங்கீல் சிலை” பேசத் தொடங்க..... ஒ..... அவை தான் எவ்வளவு முசுப்பாத்தியான விசயங்கள்....

—நினைவு ஒட்டத்தில் சட்டென்று ஒரு தடை. பிள்ளையார் கோவில் மனியம் வெட்டுப்பட்ட நினைவு மனதிலே தோன்றி அழுத்தியது. இப்பிடியெல்லாம் நாங்கள் செய்த அனியாயங்களுக்காகத் தான் அவங்கள் அப்பிடிச் செய்திருப்பாங்களோ என்று தோன்றியது... சி... நாங்கள் என்ன செய்தனவிகள்... சும்மா முசுப்பாத்திக்குத்தானே... ஆன... இது... என்ன மாதிரி ஒவ்வொரு வெளிலியும் வந்து தேங்காயுடைசுப் பக்தி யோடை கும்பிடிட்டுப் போவாங்கள்... கல்யாணி அப்பவே சொன்னவன் தானே. ... இவங்கள் இப்பிடிக் கும்பிடு ரூங்கள்... சண்டை வந்தாலெல்லே தெரியும்... என்று... கடைசியாகப் பிள்ளையார் கோவில் தேரைக்கூட...

பஸ்ரான் டிலி ரூந்து ஹர்டி விடுதிக்குப் போக காசு குடாமல் “ஷெகால்” பயணம் செய்வதும் .. ஆயிஜீப்போ, ட்ரக்கோ வந்தால் சொந்த வாகனம் போல் கைகாட்டி மறித்து விப்ப வாங்கி, இறங்கும்போது “போமலைதுசி” சொல்ல அவங்கள் “கமக்னூப் மச்சாங்” என்று சொல்வதைக் கேட்டு ரசிப்பதும்.....

‘..... எங்கடை நல்ல காலம்... பிரச்சினைக்கு முன்னம் வந்து சேர்ந்திட்டம்... வந்த ஆயியஞும் ரவுன் றவுடியஞும் முதல் ஹராடிக்குத்தான் போன வங்களாம்... அடிக்க வென்டு...

போலிரொப்பிலை வேலை செய்து பிரச்சினைக்கை தப்பி வந்த சிவா அண்ணை சொன்னார், ... எவ்வளவு முசுப்பாத்தியா சிரிச்சகச் சிரிச்சு றக்கிலே ஏற்றின இந்த ஆயியள் தானே முன்னுக்கு நின்று அடிச்சவங்களாம்...

எங்கடை பியசேனவும் சோமசிறியாக்களும் அடிச்சிருப்பாங்களோ...? என்னன்று தெரியும்...? கூடப்படிக்கிற வங்கள் அடியாங்கள்.. ஆனால் ஆரும் அடிக்க வந்தால் பேசாமல் தான் இருப்பங்கள். இல்லாட்டி அவங்களுக்கும் கரைசுல் தானே... ஆனால் அந்த அன்ராசபுரத்து தருமசேனுவாக்களை எப்பிடி நம்பிறது...? அவன் தானே அப்பவே எங்கடை “போம்” கதவிலை ‘தமிழ்மும்’ எண்டு எழுதி எவன். கூபிரி எரிச்சதை

க்யாரசியமாகக் கேட்டவன்லோ அவன். ஏன்றா அதை எரிச்சியள் எண்டு... அவனிட்டைத்தானே “கொட்டா கொட்டியா? புத்தகமும் கிடந்தது... ம... கலியாணி சொல்லிற மாதிரி இவங்கள் 77இலை நல்லா அடிச்சிருப்பங்கள்..”

தொடுவானின் அடியில் இருந்து, கரும்புள்ளியாக ஏதோ ஒன்று தோன்றுவதும் மறைவதுமாக வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது. தூரத்தே ஹாபர் கட்டுவதற்கான வேலைகள் துரிதமாக நடப்பது-கல்லேற்றிக் கொண்டு போக்கிலிப்புகள் போவது எல்லாம் மங்கலாகத் தெரிந்து; பச்சிரித் துசின் பரந்த வியாபிப்பிற்றாக ஆட்கள் நடமரடுவதுக்கு சாதவாகத் தெரிந்தது. வடமேற்கு மூலம் யின் கீழிருந்து-நலைந்து ஏதோ பெயர் தெரியாத பறவைகள் போர் விமானங்களாக நீந்தின.

இவன் எரிந்து முடிந்து விட்ட சிகிரட்டை விசிவிட்டு “நான் சிகரட் பத்த வரவில்லை.. சும்மா கடலீப் பார்க்கவேல்லோ வந்தனேன்” தோரணையில் இன்னும் நன்றாகச் சுவரிக் காய்ந்து கொண்டே சுவரை வெறித்துக் கொண்டிருந்தான், நேரம் ஜந்துக்கு மேலாகி விட்டது. சிலறன் பாக் ரேடியோவிலிருந்து இவனுக்குப் பிடிக்காத பாடல் ஒன்று அலவலாக ஒலித்துக் கொண்டிருந்தது: மங்கும் பொழுதின் ஜாலங்கள் தொடு

வானிற்கு மேலாக மெதுவாக தெரிய ஆரம்பித்தன.

இவன் பொலிஸ்டேசன் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான்.....

பொலிஸ்டேசன் குவாட்டஸ் கிணற்றியில் இரண்டு பொலிஸ்காரர்கள் குளிக்க வந்து கொண்டிருந்தார்கள்..... இவனுக்குத் தான் படித்த கால நினைவுகள் மணதில் எழுந்தன... அப்பெல்லாம் சந்தி மூலிக்கடையண்ணை பிடி - சாமிபோலை யாக்களின்றை மரிமகிக்கதைப் புத்தகங்கள் எழுவத் தைஞ்ச சத்துக்கு அழகான படங்களுடன் தொங்கும். கீழே இருக்கும் கண்ணுடித் தட்டிலே எம்ஜியார் சிவாஜி ஆக்களின்றை படங்களை சின்னச் சின்னைப் போட்டோக்களாக வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடம் விட்டவுடன் இவன் சந்திக்கு வந்துவிடுவான்; இல்லாவிட்டால் இந்த நடேஸ் வராக் கிறவுட்டையெல்லாம் ஏற்றிக்கொண்டு வரும் பல், அமெரிக்கன் மிஷனுக்கு முன்னால் நிற்காது நேரத்துக்கு விட்டிற்குப் போகேலாது... அப்பெல்லாம், இந்தப் போட்டோக்களைப் பார்த்து இது எஜியார், இது சிவாஜி என்று நண்பர்களுடன் இவன் வெறபிடிப்பான். அந்தக் கடைக்கு இங்காலுள்ள தந்திப் போஸ்ட்டடியில் ஒரு பீடா வெத்திலைக்காரன் இருப்பான். வட்டமாகச் சுற்றி நின்று கொண்டு

அவனது கொச்சைப் பாட்டுக்களையெல்லாம் கேட்பதில்தான் எவ்வளவு சந்தோசம்...?”

இப்போது இன்னும் இரண்டு பொலிஸ்காரர்கள் குளிக்க வந்து கொண்டிருந்தார்கள். முதல் வந்தவர்கள் இன்னும் அளித்து மூடியவில்லை. வந்து கொண்டிருந்தவர்களில் துவாயைக் கழுத்தில் மாலையாகப் போட்டிருந்தவன் சோப் பெட்டியைக் குலுக்கியபடி ஏதோ சொல்லிச் சிரிக்க, இவர்களில் சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்தவன் வெடிச் சிரிப்பாய்ச் சிரிப்பது மெல்லிய தாய்க் கேட்டது—

முன்பெல்லாம் இந்த பாங்கிடக்கிறதுக்குப் பக்கத்திலை தான் பஸ்ரோல்ட் கீரிமலீக்குப் போருக்கள் அதிலை நின்டு தான் ஏற்றது. இப்பெல்லோபஸ்ரால்ட் வந்திட்டுது... ரோல்ட்டிலை பெட்டையள் நிற்கிற நேரமாப் பார்த்து இந்தப் பொலிசுக்காரங்கள் குளிக்க வழுவாங்கள். அசிங்கமாகச் சோப்புப் போட்டு பல்லையும் காட்டுவாங்கள்: ‘எங்களுக்கு முந்திப் படிப்பிச்சமாவினி மில் இந்த அரியண்டத்துக்காக - இவ பிறகு நடேஸ் வராவிலை படிப்பிக் கேக்கை - ராஜநாயகித் தியேட்டரியிலை நின்டு ஏறி 769 இலைதான் கீரிமலீக்குப் போறவ.....’

கடற்கரை ஒருமாகப் பொலிஸ்ரேசனுக்குப் பின்னால்

வளர்ந்திருந்த தென்ணைகளுக்குக் கீழ் இரண்டு பொலிஸ்காரர்கள் சப்பாத்துடன் நடந்து வந்தார்கள்: வெறும் வெனியனும் காற்சட்டையுமாக நடந்து வந்து கடற்கரையைப் பார்த்தபடி தென்னைகளில் சாய்ந்தபடி நின்று கொண்டு பேசத் தொடங்கி ஞரிகள்:.... போன திழமை முழுவதும் இந்தக் கென்னை மரங்களுக்குக் கீழ் ஆழிக்காறு பொலிஸ்காரருக்கு “குட்டிங்” பழக்கினவங்களாம்..... ஒரே வெடிச்சத்தம் என்று அப்பு சொன்ன ரூபகம் வந்தது....

இவன் நின்ற பக்கமாகப் பார்த்தபடி நின்ற பொலிசுகாரன் பேசும்போது வாயைக் கோணிக் கோணிக் கதைப் பதையும் கையை அசைத்து அசைத்து கைகை காட்டிப் பேசுவதையும் அவர்கள் பேசுவது கேட்காததால் ஒரு ரசனையுணர்வுடன் இவன் கவனித்தான் .....

நேரம் ஐந்தரையாகி விட்டது. ரேடியோவில் நீங்கள் கேட்டவை ஆரம்பமாகி விட்டது. மூன்று நாலு சிறுவர்கள் ‘சறுக்கில்’ விளையாடும் போது போட்ட சத்தம் அதை மீறி இனிமையாக ஒலித்தது...: “இனி நின்டால் கரைச்சல்... அப்பு ஆறு மணி வேலை முடிஞ்ச வந்தாலும்...”

இவன் பஸ்ஸ்ரால்ட் பக்கமாக வந்தான்; இன்னும் ஒரு

கிரட பத்தினால் நல்லாயிருக்கும் போதத்தான் இருந்தது... “சி இனி நின்டால் கரைச்சல்... போவம்...” என்று யோசித்தபடி நின்ற மினிபஸ்க்களுக்கருகில் போய் விசாரித்தான். எல்லாமே 769 ரூட் பஸ்கள். ஒன்றுக்கு 764 இல்லை ம்... இனி எத்தினை மணிக்கு வரப்போகுதோ...? என்ற நினைப்புடன் மங்கிப் போய்விட்ட அந்த மாலைப் பொழுதின் ஒளி யில் கிரிமலைப்பக்கமாக ஏதாவது வருகிறதா என்று நோட்டம் விட்டான்...

தூசுப் படலங்களினுரூடாக... ஏதோ ஒன்று... ஒ... மினிபஸ் தான் வருகிறது. இவன் மினிபஸ் நிற்பாட்டுமிடத்தில் தயாராக நின்றுள்ளது.

பஸ் வந்து திரும்பி நின்றது; எல்லோருடனும் சேர்ந்து இவனும் ஒடினான்... எல்லோரும் இறங்குங்கோ... இவ்வளவுந்தான்... காங்கேசன் துறை மட்டுந்தான்”..... நாலைந்து பேர் இறங்கினார்கள். சிலர் முனுமுனுந்துக் கொண்டு போனார்கள் இன்னும் சிலர் இறங்கவில்லை.

“போகேல்லையெண்டால் பிற கென்ன... இறங்குங்கோவன்....?”

இறங்காமல் இருந்தவர்களில் இரண்டொருத்தர் இறங்கினார்கள்:

இவன் வேறு ஒரு பஸ் வராதா என்று பார்த்தான். “ம.... சி. ரி. பி. பஸ்செண்டா மூலம் வருந்தானே...”

கொஞ்சநேரம் வஸ்கக்குள் ஏதோ கசமுசாக்கள். கொண்டைடரும் றைவரும் இறங்கி நின்று ஏதோ கதைத்தார்கள். அடிக்கடி அவர்கள் வாயில் கெட்ட வார்த்தைகள் வந்து போனது மட்டும் இவனுக்குக் கேட்டது:

கொஞ்சநேரம் நின்ற சலித்துப்போய், “அந்த வஸ்ராண்டுத் திண்ணேயில் போயிருப்பதும்” என்று திண்ணைப்பக்கமாக இவன் நடக்க நினைத்தபோது கொண்டக்டர் பெடியன் கத்தினான்.

“ஆ..... வாருங்கோ... வசாவிளான் மட்டும் போருக்களி”. இவன் திரும்பி ஒடிப்போய் ஏற்கிறுந்தான்.

அந்த பஸ்கைவிட்டு இறங்காமல் இருந்தவர்கள் முகத்தில் ஒரு பெருமிதச் சிரிப்பு.....

இன்னும் கொண்டக்டரும் றைவரும் இறங்காத அவர்களையாயிருக்க வேண்டும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் இதைப்பற்றி அக்கறைப்படாதவர்களாக... சிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பாரித்துக்கொண்டு.....

இவன் பஸ் ஒடிட்டத்துடன், பழைய நினைவுகளில் ஒன்றிவிட்டான்.

ஹாபர், றையில்வேஸ்டேஷன், பழைய போஸ்ட் ஒப்பீஸ் கட்டிடம் கப்பலிலவரும் அரிசி முடைகள் இறக்கப்படும்போது கொட்டுண்டு ஒதுங்கும் அரிசிகளை வாரிவந்து அரித்து எடுக்

கப் பெண்கள் ஒதுங்கியிருக்கும் அந்த றெஸ்டகவுள் முன் சிறுவனி,.. றெயில்வே ஷட்..... அமெரிக்கன் மின்ஸ் முன்னால் பஸ்சிற்று நிற்பவர்களுக்கு வசதியாகப் போடப்பட்டு இருக்கும் தண்டவாளம்... முன்பு போவவே இப்போதும் அதிலை இரண்டொரு சிறுவர்கள் இருந்து புளியம் இலை கொறிக்கும் காட்சி... கந்தம் மான் வாட்சர் தாண்டித் தாண்டிதன்னி அள்ளப்போகும் மடம், ஊறனி வேதுக்கொயில்... எல்லாம் இவன் மனதுளி புதிதாக பழைய நினைவுகளைக் கிளறி விட அதிலேயே லயித்துப் போயிருந்தான் இவன். பஸ் மயிலிட்டுயை நெருங்கிக் கொண்டிருந்தது.

“என்னடாப்பா... பெரிய இளவாய்ப் போச்சு... இவங்களிட்டை என்னண்டு காசை வாங்கிறது’ என்ற முனு முனுப் போடு உன்னோ நுழைந்து இவனிடம் கொண்டக்டர் காசு கேட்ட போது இவனுக்கு ஒன்றும் புரியாதது மட்டுமல்ல, எரிச்சல்கூட எழுந்தது.

இவன் மீண்டும் கண்ணுடியூடாக வெளியே பார்வையை ஒடிவிட்டான்..... “சல்லி..... சல்லி... கூநன் ரூப்பீஸ்... ஆறுபேருக்கும் ‘சல்லி... சல்லி... ஹி... ஹி’ய காசி இல்லே... நானோக்கு.....” சட்டென்று இவனுக்கு எதுவோ உறைத்ததுபோல..... திரும்பிப் பார்த்தான். கொண்டக்டர் அவர்களிடம் காசவாங்க மல்லாடிக் கொண்டிருந்தான்:

‘ஐயா.. ஏன் எங்கடை வயித்திலை அடிக்கிறியனி..... நாங்கள் இந்த எரியிற மசலுக்கு முதலாளிக்கு கணக்குக் காட்டவேண்டாமோ.” ‘மசலி..... மசல்... எங்களுக்கு C. T. B. யிலை பாஸ் இருக்குத் தெரியுமோ? மற்ற பஸ்காறங்கள் எங்களிட்டை காசு கேட்கிறேன்டே.. தெரியுமா? கொண்டக்டருக்கு அவர்களின் பாசை விளங்க வில்லை.. ஆனாலும் C. T. B. யும் பாஸ் என்ற சொல்லும் விளங்க யிருக்க வேண்டும்... அவன் சொன்னான் அதுதானே... நீங்கள் C. T. B. பஸ்சில் போயிருக்கலாமதானே..... ஏன் இதிலை வந்து எங்களுக்கு கஸ்ரத்தைக் கடுக்கிறியன். ‘கவுண்மன்ற பஸ்சிலைதானே பாலி...’

ஏய் .. நீ என்ன... உங்களுக்காய்கூடிப் போச்சு... எங்கடைகவுண்மேன்ற தான் இது... நாங்க நினைக்கால் என்னவும் செய்வல்லம்... உன்னை பஸ் ஒடாமல் பண்ணவும் எங்களுக்கு முடியும்...’

கொண்டக்டர் மௌனமாக நிற்கிறான். அந்த சிவில் யூனிபோம் ஆயிக்காரர்கள் இன்னும் சிரிக்கிறார்கள்... அவனுக்கு சிங்களம் விளங்கவில்லை:

... ஆனால் ...

—இவனுக்குத் தலைவரை ஏதோ தீச்சவாலை பற்றி எரிந்தது போல..... ஒரு கரணக்கூரை மான் உணர்வு. பஸ் ஜன்னலை இறுப்ப பற்றிக் கொண்டே

கொண்டக்டரையும் அவரி களையும் பார்த்தான்... ... கொண்டக்டர் என்ன நினைத் திருப்பானு... ஆனால்... ... மென்னமாகவே அவன் நின்றுன்....

“எட இழவே... இந்தச் சிங்களம் எனக்கும் விளங்கி யிருக்க வேண்டாமே...”

—இவன் மனம் என்னிக் கொண்டது.

பஸ் பலரவிச் சந்தியால் திரும்பி ஓடியது... மனதிலே ஏதோ பாரமாக — மிகமிக

பாரமாக, தாங்கமுடியாததாக

எட்டிப்பார்த்தான் ஐயர் வீட்டடி, “அண்ண இறக்கம்”

இவன் இறங்கி நடந்தான். வெலியருகில் படுத்திருந்த முகத்தார் வீட்டுப் பெட்டை நாம் உறுமிக் கொண்டு எழுந்து வந்தது.

எட்டி ஒரு உதை கொடுத்துவிட்டு அது வீக்... வீல் என்று ஓலமிடுவதைக் கவனியாமல் நடந்தான் இவன் -

## காலம் பெறுமதியானது

“வீணே கறியும் ஒரு நிமிடத்தையேனும் மீட்டு உபயோகிக்க முடியாது. எனினும் இதையறிந்த பின்னும் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறோம்.”

நொடிப்பொழுதில் உங்கள் ஆடைகளின் அழுக்கை அகற்றி பளிச்சிடும் வென்மையைப் பெறுவதற்குப் பாலியுங்கள்

## கூப்பு மில்க்ஷை ரெஞ்சர் சோப்

\* இது ஒர் மில்க்ஷைவற் தயாரிப்பு \*  
ஒரு கட்டி விலை ரூபா 4-50 மட்டுமே  
10 மேலுறைகளுக்கு 1 அப்பியாசக் கொப்பி இரும்

முன்று தமிழக எழுத்தாளர்களும் ‘முற்போக்கும்’ (பாவம்) பாரதியும்!

தமிழகத்திலிருந்து காலத் துக்கு காலம் பல்வேறு இலக்கியகாரர் ஈழத்திற்கு விஜயம் செய்வது வழமையானதுதான். இம்முறையும் மார்ச் மாதத்தின் பிற்காலில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்த பாரதி நூற்றுண்டு(த்திரு) விழாவின் மூன்றாம் கட்டத் தின் இரண்டாவது உபகட்டத்தின் (ஆ) பிரிவின், முதல் பகுதியை பூர்த்தி செய்யும்முகமாக ராஜம் கிருஷ்ணன், பேரூர்ஜியர் ராமகிருஷ்ணன், சிதம்பர ராமநாதன் மூன்று பேரும் வந்திருந்தனர். இவர்களுடைய இலங்கை விஜயத்தை இ. மு. எ. ச. மொத்த மாகவே ‘குதித்தை’ எடுத்திருந்தது. எவ்வகையான இயக்க நடவடிக்கைகளும், கண், கலாசார இயக்கத்திற்கும் அற்று, உறைந்தபோயிருக்கும் இ. மு. போ. எ. ச. திமீரி திமிரென் விழாக்களும், அறிக்கைகளும் என்ற வேஷங்கள் கட்டுவது அவர்களது இயல்பான அம்சமாகும்:

எண்ணற்ற விடுதலைப் போராளிகளையும், விமர்சகர் நித்தியானந்தன், கலைஞர் நிர்மான, மதகுருமார், மருதிது

வர், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் இன்னும் பலரையும் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதிவிசாரணையின்றியும், சித்திரவதை செய்தும் வருகிற ஒடுக்குபூறை அரசின் — ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயகர், மற்றும் ஐக்கியதேசியக்கட்சி உயர் பிரமுகர்களை ஒன்றுக்கட்டி பாரதி நூற்றுண்டு விழா நடாத்தினார்கள்.

தமிழ் மக்களின் இன்றைய சூழலில் ஐ. தே. க. உயர் பீடத்தை விழாவுக்கு அழைப்பதுப், அவர்களோடு தங்களை இனங் காட்டுவதும் எவ்வளவு வெட்கம் கெட்ட விஷயம்! இவர்களையும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் என்று சொல்ல நேரிடுவதே எவ்வளவு துயரி தருகிறது?

இப்பிள்ளைனியை அறியாமல் இங்குவர்த மூன்று தமிழக எழுத்தாளர்களுக்கும் எங்களுடைய அனுதாபங்கள்—இவர்கள் கலந்துகொண்ட இலக்கியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றபோது, தமிழக எழுத்தாளர்களுக்கு இ. மு. போ. எ. சு. போலித்தன்மை

பற்றியும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய அவர்களது துரோகத்தனமான நிலைப்பாட்டையும், பயங்கர வாதத்தைச்சட்டம், சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராகரிப்பது தொடர்பான மெளனநிலை பற்றியும் ஒரு எழுத்தாளர் கருத்துச் சொன்ன போது அவருடைய பேச்சைத் தடுக்கவே இந்த முறைபாக்குகள் முயன்றார்கள்.

யாழிப்பாணத்திலும் ஒரு இலக்கியச் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. 4-30 மணிக்கு ஆரம்பமான இச் சந்திப்பின் துவக்கத்திலேயே டொமினிக் ஜீவா அவர்கள் தமிழக எழுத்தாளர்கள் கொழும்பு செல்ல வேண்டியிருப்பதால் 6-00 மணிக்கு கலந்துரையாடலை முடிக்க வேண்டும் என அறி வித்தார். இக்கலந்துரையாடல் பற்றிப் பகிரங்க அழைப்புக் கொடுக்கப்பட்டிருந்ததால் மு. போ. எ. ச. சா. காராத் தேசிய இலக்கிய நண்பர்களும் வந்திருந்தனர். அவர்கள் இக்குறுகிய நேரம் பிரயோசனமாக அழையும் எனதிர்பார்த்தனர்: வழமை போலவே, டொமினிக் ஜீவா கோமாளித் தனமாக இலங்கை — இந்தியப் புத்தகப்பரிமாற்றம் பற்றி பேசி நேரத்தை விண்டித்தபோது ஒரு நண்பர் எழுந்து நேரத்தைப் பயனுள்ள வகையில் பாக்கும் படி கேட்டுக் கொண்டு சில கருத்துக்களை முன்வைத்தார்—

1. தமிழகத்திலிருந்து வரும் இலக்கிய காரருக்கு இங்குள்ள உண்மைநிலையை அறியத்தராது. இங்குள்ள பலவேறு இலக்கியப் போக்குகளைக் காட்டாது, தாங்கள் மட்டுமே இங்கு, ஏக போக எழுத்தாளர்கள் எனக் காட்டி, ஊர்களையும் காட்டி அனுப்புவதையே இக்கூட்டம் வழமையாகச் செய்கிறது;
  2. முற்போகிகு எழுத்தாளர் சங்கம் தனது ஆரம்பகால கட்டங்களில் தேசியகளை இலக்கிய விழிப்புணர்விற்கு கணிசமான பங்களிப்பைச் செய்தது. எனினும் காலப் போக்கில் இலங்கைக்கொம் யூனிஸ்ட்கட்சியின் சந்தர்ப் பவிவாதப்போக்கிற்குரியற்பதானும் சந்தர்ப்பவாதநடை முறைகளை ஏற்றுக் கொண்டது (பதவியுயர்வுகள், சலுகைகள் பெறல், கோட்டா பெறல்,.... இப்படி)
  - 3: தமிழ்த் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அரசியல் ரீதியாவும், இலக்கிய ரீதியாகவும் அக்கறை செலுத்தாமல் விட்டது. மாருக, இக்கட்டத்தில் சிறுசுஞ்சிகளைள்ளுதான் புதுசு. அலை, சமர் போன்றன (இவற்றையெடுப்பதற்கும் நன்பருடைய கருத்துக்கள் புதுமையாக இராது).
  4. பயங்கரவாதத் தடைசீட்டம், வீமர்சகர், எழுத்தாளர், நாடகக்லெஞ்சர் கைது சம்பந்தமாக எது விதமான எதிர்விளையும் காட்டாமை.
- இந்நன்பர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கையில் ‘முற்போக்குகள்’ பலதுள்ளி எழுந்து சாந்தன், யோகநாதன் ஆகியோர் எழுதியதாகவும், யாழிப்பாணம் எரியுண்டபோது டொமினிக் ஜீவா யாழிந்தரி எரியுண்ட (பிற்றிரி கெனமனின்) படத்தை மல்லிகையில் போட்டதாகவும் முழங்கினார்கள். இவர்கள் குறிப் பிட்ட எழுத்தாளர்களின், குறிப் பாக செ. யோகநாதனின் எழுதி துக்கள் பற்றி, அவர்களதும் அவர்களைச் சார்ந்தவர்களதும் சமூக விரோதத்தன்மைபற்றி ‘புதுசு’ விரிவாகவும், தனியாகவும் வரும் இதழ்களில் வெளி யிடும் யோசனை உண்டு. விழிப்புள்ள எந்தவொரு இலக்கிய ஆர்வனுக்கும் நன்பருடைய கருத்துக்கள் புதுமையாக இராது.
- கலந்துரையாடலில் கலந்து கொண்ட பேராசிரியர் ராமகிருஷ்ணன், ஏன் மு. போ. எ. ச. நிர்மலா—நிதி தியின் கைதுபற்றி மெளனமாயிருந்தது எனக்கேட்டு, தமிழகத்தில் நக்ளஸைட்டுக்கள் பலர் கைது செய்யப்பட்டபோதே தாங்கள் எதிர்ப்பினைக் காட்டியதாகவும் குறிப்பிட்டபோது எல்லோர் முகத்திலும் அசுடு வழிந்தது:
- இந்தச் சந்திப்பின்போதும் முக்கியமான பல முற்போக்கு எழுத்தாளர்கள், வீமர்சகர்கள் உதாசீனம் செய்யப்பட்டதை யும் உணர முடிந்தது.
- சிதம்பர ரதநாதன், ராஜமிகிருஷ்ணன் மூவரும் ஆய்வரிதியான பயன் மிக்க கருத்தரங்குள் எதிலும் கலந்து கொள்ள முடியாமல் போனது அவர்களின் தும் தூரிதிர்ஷ்டம். இங்கும் அங்குமா முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒழுங்குபண்ணிய ‘புராணபடனங்களில்’ கதாப்பிரசங்கம் நிஃஸ்தவே அவர்களது நேரம் சரியாகப் போயிற்று, எனினும் ராஜம் கிருஷ்ணன், யாழிப்பாண பெண்கள் ஆய்வு வட்டத்தில் முக்கியமான கருத்தரங்கள் கலந்து கொண்டார் என்று தெரிகின்றது: ரகுநாதன் யாழிப்பல்கலைக்கழகத்தில் ‘பாரதி ஆய்வுகள்’ பற்றி மட்டும் கொஞ்ச உருப்படியான கருத்துத் தெரிவித்தார். மற்றும்யடி இமயமலையில் ஏற்றினிறு பார்த்தான் பாரதி! என்ன தெரிந்தது — ரஷ்யாவில் புரட்சி! உடனேபாடுகின்றார் ..... ஆஹர் என்ற முந்து துபார் யுகப் புரட்சி.....) என்று வழுவழாப் பிரசங்கம். இவர்கள் மூவரிலும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் மட்டுமே தமிழ்தேசிய இனப்பிரச்சனை பற்றிய தெளிவும், புரிந்து கொள்ளலும் உடையவராக இருந்தார் என்பது அவரது பேசுக்களில் இருந்து தெரிந்தது:
- சமுத்துக்கு வரும் தமிழக இலக்கிய காரர்கள் இங்குள்ள அரசியல், இலக்கிய நிலைமைகளை ஒரளவாவது பறவலாக அறிய முடியாமல் திருப்புவது அவர்களுக்கும் நல்லதல்ல, எங்களுக்கும் தான் நல்லதல்ல என்ற அக்கறையிலேயே இதை எழுத கின்றோம்.

## காந்தியத்தின்மேல் இடுக்கு முறை அரசின் காங்கள் :

எந்த ஒரு தேசிய இனத்திற்கும் குறித்த நிலப்பரப்பு அமைய முடியாது போகிற போது, அதே தேசிய இனம் கேதசமாக உருவாகுவதும் தேசிய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகச் சாத்தியமாக்குவதிலும் மிகுந்த சிக்கல்கள் இருக்கும். அமெரிக்காவில் நீக்கிரோ தேசிய இனம் இல்வாறு தான் துண்டாடப்பட்டு போன அவ்வத்தை வரலாறு எமக்குத் தெரிவிக்கிறது.

தமிழ் தேசிய இனத்திற்கென இவங்கையில் இருந்து வருகிற பாரம்பரிய நிலப்பரப்பைத் துண்டாடவும், சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ்த் தேசிய இன ஒருமையைச் சிதைக்கவும் நின்ட காலத்துக்கு முன்பே நுனி எடுத்துக்கொடுத்த பெருமை டி: எஸ், சென்னையைக் காவைச் சாரும். அவர் வழியில் எல்லா அரசாங்கங்களும் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழ்ப் பிரதேசங்களை அபகரிப்பதில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. திருகோணமலையிலிருந்து 20 மைல்களுக்கு அப்பால் திருகோணமலை - அநூரத்பூரம் வீதியில் உள்ள பாரதிபுரம் கிராமத்தில் கடற்றமாதம் 14ம்

தேதி தமிழ்மக்களின் பதினாறு வீடுகள் தியிட்டுக் கொஞ்சத்தப்பட்டன. பன்குளம் உதவி ஏராங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த ஐந்து சிங்கள அரசாங்க ஷாரி யர்களும் ஒரு கிராமசேவகரும் இத்தீயிடலை நிகழ்த்தியதோடு அல்லாமல் அங்கு குடியேறி யிருந்த அனைத்துத் தமிழ்க் குடும்பங்களையும் இடத்தை விட்டு வெளியேறுமாறு பயமுறுத்தல் செய்துள்ளனர். பாரதிபுரம் கிராமத்தில், 1977, 1981 இனக்கலவரங்களின்போது தென்னிலங்கையிலிருந்து வீடு, வாசல் அனைத்துமிழுந்துவந்த மலையக மக்களே குடியேற்றப்பட்டிருந்தனர். இவர்களை இங்கு குடியேற்றுவதற்கு காந்தியம் சமூக சேவை நிறுவனம் பொறுப்பாயிருந்தது. கலவரங்களின் போதெல்லாம் 'அகதி'களாக தெற்கிலிருந்து வருபவர்களை தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றுவதில் தன்னை முற்றுக்கூடுபடுத்தி கொண்டது காந்தியம், காலத்துக்காலம் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் அரசுபடைகள் காந்தியத்திற்கும், குடியேறியுள்ள மக்களுக்கும் இடர்தந்து வருகிறது. இம்மக்கள் குடியேற்றங்கள் அனைத்தும் தமிழ்

சமூதின் எல்லைப்பிரதேசங்கள் என்ற சொல்லப்படத்தக்க இடங்களிலேயே ஏற்பட்டிருப்பதால் அரசாங்கம் மறைமுகமாகவும் நேரடியாகவும் இவர்களை அகற்றுவதற்கு முயல்கிறது. கடற்ற ஏழு வருடங்களாக அரசு பயங்கரவாதம் இவற்றுக்கு உபயோகமாகிறது.

திருகோணமலை மாவட்டத் திற்குள் 'சேருவலை' என்னும் சிங்களத் தொகுதியை குடியேற்றங்களும் அரசு உருவாக்கியதை நாம் மறந்து போக முடியாது. இப்போதும் கொத்மணித் திருப்பத்தின்மூலம் வெளி யேற ப்போகும் சிங்கள மக்களை பன்குளம் பகுதியில் குடியேற்ற முயற்சியிடுக்கப்படுகிறது. பாரதிபுரம் போன்ற இடங்களில் தமிழ்மக்களின் குடியேற்றங்கள் 'சேருவலை' புனித நகருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கருதுகிறது. அன்றையில் வெளிவந்த ஒரு செய்தி மிகவும் முக்கியமானது. தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தைச் சாத்தியமான எல்லா வழிகளிலும் நகச்குவதற்கான தந்திரோபயனிகளைத் தகவுறர செய்வதற்கென உருவாக்கப்பட்ட Intelisens Service Division அன்றையில் ஜனதிபதிக் குச்சமர்ப்பித்த அறிக்கையின் சில அம்சங்கள் வெளிவந்துள்ளன.

1: தமிழ் மக்கள் ஏற்கனவே பெரும் பான்றமையினராக வாழும் கிராமங்களையும் அறிக்கையின் பின்னணியிலேயே அரசுபயங்கரவாதத்தைப் பயன்

மரும் சிங்களவரும் கலந்து வாழும் ஒருமைப்பாட்டு வலயங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும். இத்தகைய இனக்கைப்பு வயயங்களைத் தோற்றுவிப்பதன்மூலம் தமிழர் பெரும்பான்மையுடனும் தனித்துவத்துடனும் வாழும் தன்மையை இழக்கச் செய்துவிடமுடியும்:

2: ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து புதிய குடியேற்றப்பகுதிகளுக்கு அணித்தாகக் குடியைமர்த்தவேண்டும். இவர்களுக்குப் பாரியபல தொழிற்பண்ணைகளை அமைக்க நிலமும் ஏணை வசதி களும் செய்து தரப்பட வேண்டும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 'பயங்கர வாதிகள்' தம்மைக் கட்டியேழுப்பமுடியாமல் முறியடிக்கலே இதித்திட்டம் முன்வகுக்கப்பட்டது.

3. பதனியாவில் தனிவான நிர்வாகமாவட்டம் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு உருவாக்கியிருந்தால் இப்பகுதிகளில் மலையகத்திலிருந்து வெளியேறும் தமிழர்களைக் குடியைமர்த்தி வரும் ஒரு குறிப்பிட்ட சமூகசேவை இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கை எடுத்திருக்கமுடியும்:

இவ்வறிக்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரை எவ்வளவு பாரதுரமானது என்பதை இப்போது நீங்கள் உணர முடியும்; அறிக்கையின் பின்னணியிலேயே அரசுபயங்கரவாதத்தைப் பயன்

படுத்தித் தமிழ் மக்கள் எல்லைப் புறமாக இருந்து வீழுகள் கொருத்தப்பட்டு வெளியேற ரப்பட்டு நிகழ்ந்து வருகிறது.

'இரு குறிப்பிட்ட சமூக சேவை இயக்கம்' என மேற்படி அறிக்கையில் குறிப்பிடுவது சந்தேகமில்லாமல் காந்தியமே. இதன் தொடர்ச்சியாக வவனியா, திருக்கோணமலை, மட்டக்களப்பு காந்திய அலுவலகங்கள் 'சீல்' வைக்கப்பட்டுத்தாடு, அமைப்புச் செயலாளர் ராஜ சுந்தரம் உட்பட வேறு பல தொண்டர்களும் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் ராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என அறிகிறோம். எனவே அதியுதிதம் ஜனதிபதி முதல் ஏனைய ஆளும்கட்சி

உறுப்பினர்கள் வரை சீராக்க திட்டமிடப்பட்டு தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமையைக் குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்திலையில் சனதாயகச் சட்ட வட்டங்களுக்கு அப்பால் நின்று போராடுவதும், யாழ்ப் பாணக் குடா நாட்டினுள் ஓலேயே அதிரடி நடவடிக்கை களைத் தொடர்ந்து பேணுவதும் மட்டும் போதுமா? சாதாரண ஐனநாயக வட்டத்திலுள்ளேயும், அதற்கு அப்பாலும் செயல் படுவது ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இதையை அமைப்பு முறையை நோக்கி தந்தி சீராபாயாமாக வும் புத்தி பூர்வமாகவும் நகரும் படி விடுதலை ஆர்வலர்களைப், போராளிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

- பேராதனை பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றி உண்டு. மிகுந்த சிரமத்திற்கும், படிப்பிற்குமிடையில் 'திருவிழா', 'உதாரணம் கல்கத்தா' ஆகிய இரு நாடகங்களை மேடையேற்றி நிதி சேகரித்துத் தந்தமைக்குக் நாங்கள் அவர்களுக்கு கடமைப் பட்டவர்கள்.
- இவ்விதமின் தயாரிப்பு வேலைகள் யாவும் ஐனவரி மாதத்திலேயே முடிந்துவிட்டன. ஆயினும் படிப்பும், பொருளாதார நெருக்கடியுமே இவ்விதமின் தாமதத்திற்குக் காரணம். மன்னிக்கை;
- மூல்லை அமுதனின் 'நித்திய கல்யாணி' கவிதைத் தொகுதி கிடைத்தது: நன்றி:

— புதுக்கள்

## புதுக்கவிற்கு வரம்த்துகள்

**Karunanithy & Co.**  
122, Colombo Street  
KANDY.  
T. Phone: - 08 - 22537.

**கருணாநிதி அன் கோ.**  
122, கொழும்பு வீதி,  
கண்ணடி.  
தொலைபேசி: 08 - 22537

# JEYAM'S INSTITUTE

K. K. S. ROAD, CHUNNAKAM.

விலங்கியல்	— திரு. நாகநாதன்
தாவரவியல்	— {திரு. சிவவீரசிங்கம் திரு. ரவிக்குமார்
பெளதிகவியல்	— திரு. கணேசன்
இரசாயனம்	— {திரு. மனோகரன் திரு. குகதாசன்
தூயகவிதம்	— திரு. ஸ்ரீரங்கன்
பிரயோககவிதம்	— திரு. கிருஷ்ணகுமார்
பொருளியல் வர்த்தகம்	} — திரு. இராமநாதன்
புவியியல்	— திரு. சண்
தமிழ் இந்துநாகரிகம்	} — திரு. பாலா
கணக்கியல்	— திரு. சோதி
அளவையியல்	— திரு. காந்தன்

\* கலைவாயன சிற்றுண்டி வகைகள்

\* குளிர் பானங்கள்

\* பழவகைகள்

அனைத்திற்கும்

**ஸ்ரீ காமராசீ**

இல. 1, நவீன சந்தை  
கிருநெல்வேலி

**PUTHUSU — Tamil Magazine**

*“Eswart Villa”, Siruvilan, Ilavalai, Sri Lanka.*

எங்கள் தயாரிப்புகள்:

\* எவர் - றெஸ்ற் எங்கான நேயிலை

\*\* 707 எவர் - றெஸ்ற் கோப்பி

உற்சாகத்தைத் தருவது. அத்துடன் அரச பரிசோதனையில்  
சுத்தம், சுகாதாரம் என நிருபிக்கப்பட்டது.  
புத்துணர்ச்சியுடன் திகழுவைக்கும் புதியதோர் உலகம் உங்கள்முன்.



**எவர் - றெஸ்ற்**  
**இன்டஸ்ரீஸ்**  
**&**  
**டிஸ்ரிமியூற்றேர்ஸ்**

கச்சேரி—நல்லூர் வீதி,  
யாழ்ப்பாணம்.

அச்சுப் பதிவு : திருமகள் அழுத்தகம், சன்னகம். மே 1983.